


முறை 75 சதம்

செ 1976.

காலை. ஒலைக்கிய மாடு ரேங்கு

இந்தியக் கலைகள் அரசு



M மற்று பேணிச்சர் M

A நவீன வீட்டுத் தளபாட விற்பனையாளர்.
A நயம் ! நானையம் ! நாம்பிக்கை !

T சிறந்த தேக்கு முதிர்களில் கண்ணுடி மேசைகள்,
T அலுமாரிகள், ஸ்பிற்றிங் பதிக்கப்பெற்ற
T தாமான குசன் கதிரைகள்.

R இவை எல்லாவற்றிற்கும் யாழ்ப்பாணத்தில்
R சிறந்த ஸ்தாபனம்

“மற்று”

A 87, 137, கண்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். A

விஜயம் செய்யுங்கள்

கு மகாராஜா நிறுவனத்தினர்
தயாரித்தளிக்கும் தரமிக்க பொருட்கள்

கு விவசாய இரசாயனப் பொருட்கள்
வடகரணங்கள்

கு டங்ஸ்ரம் யஸ்ப்

கு நபிஸா றபர் ஹேலர்

கு S-Lon (எல்லோன்) குழாய் வகைகள்
இனைப்புகள்.

ஆகியவற்றின் யாழ்யாஸ்ட் ஏக விநியோகஸ்தர்கள்

கல்கி சன்ஸ்

147, ஸ்ராண்வி வீதி, யாழ்ப்பாணம்.

ஒஆடுதல் பாடுதல் சித்திரம் கலீ
யாதியை கலைகளில் - உள்ளம்
நடப்படுத்தியும் நடப்பவர் இரச
நன்றை கண்டு அள்ளுவார்.

மல்லிகை ஆங்காடு

மே 1976 97

‘Mallikai’ Progressive Monthly Magazine

MALLIKAI

Editor: Dominic Jeeva
234A, K. K. S. Road,
JAFFNA.
Sri Lanka

முதலர்: ஸ்திரியர் மோரினிக் ஜேவா
கூட்டுரை: 234. A. கூ. கூ. என் ஏந்
உறுப்பராணம் (இலங்கை)



மனைக்கும் ‘மல்லிகை’
கலை, பெயர்,
கலைத், கட்டுரை,
கருத்து, ஓல்வரம் ஆகியேரா
சீனித்துவம் போ இப்படும் அவரே

கட்டுச் சேரா நாடுகளின் மாநாட்டுச் சிறப்பிதழ்: ஐலை

இம் மாத இதழில் வெளிவந்துள்ள ‘நந்தி’ யின் கடை ஏற்கனவே 9-5-76 தின கருணீல் வெளிவந்துள்ளது. இது நமது தலைவர்கள். ஆசிரியர் நந்தி இது சம்பந்தமாக நமக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தும் தலை தலைவர்கள். இப்படியாக முன்பொருத்தடைவை இதே ஆசிரியர் இப்படியான தலைக்கு ஆட்டப்படுவார். இனிமேல் இச்சிரியர்களை தவறுகள் ஏற்படாமல் நாம் எச்சிரியர்களை முயற்சிக்கிறோம்.

இம் மாநாட்டு நாடுகள் கலைத் தாய்த் திருநாட்டுக் கலைஞர்கள் — கொழும்பில் நடைபொற இருக்கும் அனி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டுயின் உலகப் பிரசித்தியை ஞாபகார்த்தமாகக் கொண்டு விசேஷ சிறப்பிதழ் ஒன்றை ஜூலை மாதம் வெளியிட என்னிடியுள்ளோம்.

இம் மாநாட்டு 80-க்கு மேற்பட்ட நாடுகள் கலைநூல் கொள்கின்றன. மிகப் பெரும் சாதனை மாநாடாக இது திகழும் என்பது தின்னோம்.

— ஆசிரியர்

தினாங் எண்
76.05.20.



மன்றங்களில் பந்துகளை திரும்பி நாலூநர்

கே. எஸ். மணியம்

நாற்றுக் கணக்கான முகம் தெரியா இலக்கிய இளைஞர்களின் அண்பாதாரவைப் பெற்றுக் கொண்டுள்ள யதார்த்த உண்மை மல் விகையின் வளர்ச்சிக்குப் பசுளையாக விளங்கி வருகின்றது. அதிலும் மெளவைமாக இருந்து இரகசியமாக ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்து வருவதில் ஒரு சிலர் என்னுல் மதிக்கப்பட்டத் தக்கவர்களாகத் தனக்கைமை பெறுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் திரு. கே. எஸ். மணியம் என்பவர்.

இவவாலை மணியம் எனப் புனைப் பெயருடன் புதுக் கவிதைத் துறையில் இடம் பெற்று வளர்ந்து வரும் இவர், படாடோபாமில் ஈாதவர். மிகவும் அடக்க சபாவழுள்ளவா. நட்பைப் பேணிப் பாதுகாக்கும் நல்ல இதயம் படைத்தவர்.

கொழும்பில் தொழில் நிலையம் நடத்திவரும் இவரைத் தேடி, இளம் இலக்கியத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வருவதுண்டு. சம்மா ‘வளவளா’ என்று அரட்டை அடிக்கத் தெரியாத இவர், வாய் திறந்து பேசினால் ஏதாவது கருத்துள்ளதாகவே அது அமைந்திருக்கும். ‘சென்னையில் இலக்கியச் சிந்தனை வட்டாரத்து னர் போன்று நமது நாட்டிலும் ஒரு சிலர் சேர்ந்து இப்படியான இலக்கிய வெளியீடுகள் — விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு ஒரு தளமமைத்தால் என்ன’ என மனதார் ஆசைப்படும் இவர் அப்படியானவர்களைத் தேடும் முயற்சியில் இன்று ஈடுபட்டுள்ளார்.

தொழில் நுட்பக் கல்லூரான் இவர். இடையிடையே புதுக் கவிதை ஏழுதுவதை ஒரு பொழுது யோக்காகச் செய்து வருவதில் திருப்புதி காண்பவர். அருமையான நல்ல பல நற்குணங்களைக் கொண்டுள்ள இவரை மாதாமாதம் கொழும்பில் நான்சந்திப்பதுண்டு ஊருக்கு வந்துள்ளபோது, என்னை வந்து காணபார். மல்லிகையை இன்னும் சிறப்பாக நடத்துவதற்கு என்ன வழி? சாதனங்களை இன்னுமின்னும் பெருப்பிப்பதற்கு யார் யார்டமிருந்து உதவிகள் பெறலாம் என எனக்கு அடிக்கடி ஆலோசனை கூறிவருபவர்.

எத்தனையோ சிரமங்கள் வந்து என்னை இடறிலிட வைக்க நினைத்தபோதிலும் கூட, இப்படியான நல் இதயம் படைத்தவர் களின் பக்கந் துணைதான் என்னைப் புதுப் பலம் பெற்று உற்சாக மாக உழைக்கத் தொண்டுகின்றது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளுகின்றேன்.



தடுக்க நினைக்கும் கூட்டம் தகர்ந்துபோகும்!

இந்த நாட்டுத் தமிழ் மக்களினது நியாய பூர்வமான உரிமை களைப் பொதுமைப்படுத்தி, அந்த உரிமைகளை நேசபூர்வமான சூழனை மத்தியில் பேசித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை முன் நிறுத்தி 12 அம்சத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கடந்த ஆண்டு மே மாதம் கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இரண்டு நாள் மாநாட்டை மிக வெற்றிகரமாக நடத்தி முடித்தது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

இதற்கு அனுசரணையாக 11 சிங்கள எழுத்தாளர் நிறுவனங்களின் ஆதரவுடன் இந்தப் 12 அம்சத் திட்டத்தையும் தீர்மான வடிவில் நிறைவேற்றி, அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த பிரதி நிதிகளுக்குக் கையளித்து வைத்தனர் இந்த நாட்டு எழுத்தாளர் பிரதிநிதிகள்.

இதன் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாம் கவனத் தில் எடுக்க வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

பொறுப்பு வாய்ந்த பல சிங்கள அரசியல் பிரமுகர்கள் இன்று இந்தப் பிரச்சினையின் நியாய பூர்வமான உண்மையை ஏற்றுக் கொண்டு தமது கருத்துக்களைப் பகிரங்கமாகவே சொல்ல முன் வந்துள்ளது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முக்கிய திருப்ப மாகும்.

முற்போக்குக் கருத்துக் கொண்ட இடதுசாரி இயக்கத்தினர் சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்று தமிழ் மக்களினது நியாய பூர்வமான உரிமைகள் இன்னமும் முற்றுக்க தீர்க்கப்படவில்லை; அவற்றைக் கூடிய சீக்கிரம் சுமுகமான அடிப்படையில் அவசியம் தீர்க்க வேண்டும்; அப்படித் தீர்ப்பது நாட்டின் முன்னேற்றத் திற்கு அத்தியாவசியமானது எனக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். வகுப்புவாதம் இன்று தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

சிங்கள மக்கள் மத்தியிலேயே இக் கருத்துக்களின் தாக்கத்து னால் ஒரு நல்ல சிந்தனைத் திருப்பம் ஏற்பட்டு வருவதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுகின்றோம். இதை மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்;

கடந்த மாத ஆரம்பத்தில் மினுவாங்கொடையைச் சேர்ந்த கோரல் என்ற முற்று முழுதான சிங்களக் கிராமத்தில், சிங்கள எழுத்தாளர்கள் — கல்விமாண்கள் — நல்லவண்ணம் படைத்தவர்களின் அழைப்பை ஏற்று, முற்போக்கு எழுத்தாளர் அனியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று மாநாட்டுத் தீர்மானத்தை விளக்கிப் பேசினர்.

12 அம்சத் திட்டத்திலுள்ள நேர்மையையும் நிதானத்தையும் அதேசமயம் உரிமை நியாயத்தையும் உணர்ந்து புரிந்து கொண்ட அக் கிராமவாசிகள் ஏகோபித்து அத்தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவேண்டியதின் அவசியத்தையும் அதன்பால் தங்களுக்குள்ள சடுபாட்டையும் பகிரங்கப்படுத்தித் தத்தமது கந்ததுகளைத் தெரி வித்தனர்.

இவங்கை வரலாற்றிலேயே என்றுமில்லாத வகையில் ஒர் அருமையான நட்புச் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. பர் பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத்தக்க நல்லதோர் தருணம் இன்று முகிழ்ந்துவருகிறது.

இதற்காக நியாயமாகவே இந்த நாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள் பெருமைப்படுவதில் அர்த்தமுண்டு.

இதற்கு அனுசரணையாக பல பெரியோர்கள், கல்விமாண்கள், வர்த்தகர்கள், உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடி தமிழ் மக்களினது தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாம் ஆறியும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி நமக்கு ஏற்படுகின்றது.

எவர் என்னதான் ஆரூடம் சொன்னாலும், எவர் எப்படித் தான் முட்டுக்கட்டை போட முயன்றாலும் கூடிய சீக்கிரம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவு ஏற்படத்தான் போகின்றது என்பதை நியாய எண்ணம் படைத்த தமிழ் மக்களுக்கு நாம் அறிதியிட்டுக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

வளர்ந்து வரும் இந்த நட்புச் சூழ்நிலையைக் குறித்து, தங்களுது சில்லறைத் தேவைகளின் லாபத்துக்காக இரண்டு இனங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் ‘விந்தை’ மனிதர்களும் விஷப் பூண்டு’ இயக்கங்களும் நமது நாட்டில் இரண்டு பகுதிகளிலும் இல்லாமல் இல்லை.

இப்படியான நாச சக்திகளுக்குத் தேசப் பற்று இல்லை. தேசத் தின் வளர்ச்சியும் நோக்கமல்ல. அதைப்பற்றி அக்கறையுமில்லை. எப்படியாவது நாட்டைச் சீர்க்கிலைத்து நட்டாற்றில் விட்டு விட்டு, தமது சொத்துப் பத்துக்களைப் பாதுகாக்கும் கைங்காரியத்தில் ஈடுபட்டு, தமது வர்க்கம் வாழ்ந்து வர இந்த இனப் பூசலை ஒர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்ற உண்மை பாமர மக்களுக்கு இன்று படிப்படியாக விளங்கி வருகின்றது.

உண்மையான விஞ்ஞான சோஷலிசம் நம் நாட்டில் நிலை பெற வேண்டுமானால் உடனடியாகு இப் பிரச்சினைக்கு சமுகமான தீர்வு காணப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.

தமிழ் நாவல் நூற்றுண்டு இந்த ஆண்டு.

இந்த ஆண்டு பூராயும் நாவல் சம்பந்தப்பட்ட கருத்துறைகள், கல்துறையாடல்கள், கட்டுரைகள், விவாத மேடைகள் எற்பாடு செய்து, தமிழ் நாவல் வளர்ச்சியின் செழுமைப்பாடுகளையும் அதன் குறை நிறைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது இலக்கிய ரஸிகர்களின் கடமையாகும்.

அரை நாற்றுண்டுக்கு முன்னர் தமிழில் நாவல் ஏழுசி வெளியிட்ட அ. நாகலிங்கம் அவர்களினது உருவத்தை அட்டையில் வெளியிடும் இந்தச் சப கருமத்தை மலர்வீகை ஆரம்பித்து வைக்கின்றது.

இன்று உயிருடன் வாழும் இப்படியான முதுபெரும் நாவலாசிரியரை நாடே மறிக்கு, கனம் பண்ணிக் கொரலீக்க வேண்டும் என விரும்புகின்றோம்.

— ஆசிரியர்

உயிருடன் வாழும்நூற்றுவரும் முதுபெரும் நாவலாசிரியருடன் சந்திப்பு

நெல்லை க. பேரன்

1927-ம் ஆண்டில் தமது 26-வது வயதில் ‘சாம்பசிவம்—ஞானமிர்தம்’ அல்லது ‘நன் ஜென்ரிக் களஞ்சியம்’ என்ற ஓர் இனிய கற்பனை சரிதத்தை அதாவது நாவலை எழுதி வெளியிட்ட காரைநகர் சமபந்தர் கண்டியைச் சேர்ந்த திரு. அருணாசலம் நாகலிங்கம் அவர்களை மல்லி கைக்காகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று.

மலாயன் பென்சனியருக்கே உரித்தான் கம்பீரமான கோற்றம், மிடுக்கான பேச்சு, சிவந்தமேனி என்னைக் கவர்ந்தது. 29-2-1901-ல் தாம் பிறந்த தாகச் சொன்ன இவர் இன்றைக் கும் எதிர்காலச் சந்ததியினரைப் பற்றிய சிரத்தையுடனும் தமது சொந்த ஊரான காரைநகரில் மருதடிப் பிள்ளையார் கோவில்

திருப்பணி வேலைகளைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்துடனும் காணப்பட்டார். இவருடன் உரையாடியபோது நிமிடத்திற் கொருதடவை கோவில் திருப்பணிகளைப் பற்றியும் மருதடிப் பிள்ளையார் கோவில் கேணித் திருப்பணியைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். 343 பக்கங்கள் கொண்ட இவரது நாவலின் பிரதியோன்றையும் படிக்கத்தீந்தார். இது மலேயாவிலேயே இவர் உத்தியோகம் பார்த்த கோலப்புலாவில் முழுவதும் விற்பனையாகிவிட்டது என்றும் தற்போது ஒரு பிரதியைத்தான் யாரும் கேட்பவர்களுக்குக் கொடுத்துப் பத்திரமாகத் திருப்பி வாங்குகிறேன் என்றார். அப்பொழுது 1000 பிரதிகள் அச்சிடுவதற்கு 800 வெள்

விரிகள்தான் செலவாகின் என்றும் (ஒரு நாறுக்கு 80 சதம் வரும்) இப்போது அச்சுக்கூவிகளைப் பார்த்தால் பிரயிப்பாக இருக்கிறது என்றும் சொன்ன இவரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தேன்:

மலேயாவில் தமிழ்நேசன் ஆசிரியர் க. நரசிங்ஹ அய்யங்காரர் வற்புறுத்தியதன் பேரில் அவ்வப்போது சில கட்டுரைகளை எழுதிவந்ததாகவும் ரா. பி. சேதுப்பிள்ளை, சம்பந்தன் ஆகி யோருடன் தொடர்புகள் இருந்ததாகவும் சொன்னார். இடையிடையே 11 சித்திரங்கள் கொண்ட இவரது நாவலுக்கு முகவரை எழுதியுள்ள ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள், ‘கற்பிற்சிறந்த மங்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு நிகழும் இல்லறத்தின் பெருமையையும், செழுங்களை தாங்கும் செல்வரது சீர்மையையும், சைவசமயக் கொள்கைகளின் செம்மையும் இந்நாலில் இனிது விளக்கப்பட்டுள்ளன’ என்றும் ‘ஆங்கில மொழி பயின்று ஆங்கில மக்களது முக்க வழக்கங்களையும் நடை உடைகளையும் பின்பற்றுதல் பொருத்தமற்ற தென்றும், ஒழுக்கமே உயர்குலமென்றும், கொல்லாமையாகிய அறமே எல்லா அறங்களிலும் ஏற்றமுடையதென்றும், மயக்கும் மதுவருந்தும் வழக்கம் தீமை பயக்கும் என்றும், மனம் பொருந்தாத மனத்தால் மட்டற்ற துன்பம் விளையும் என்றும், அறிவிலும் உருவிலும் குணத்திலும் குலத்திலும் பொருந்திய காதலர் இருவரும் கருத்தொரு மித்து நிகழ்த்துவதே இல்லற வாழ்க்கையென்றும் இந்நாலில் இனிது எடுத்துரைக்கின்றது’ எனத் தொடர்கின்றார். இவரது முகவரையே எமக்கு நாவலின் போக்கையும் தன்மையையும்

ஒரளது உணர்த்துவதாகவுள்ளது.

இந்துசாதன பத்திரிகாசிரியரும் யாழ்ப்பாணம் இந்துக்கல் ஹாரித் தமிழ்ப் போதகாசிரியருமான ஸ்ரீ ம. வே. திருஞான சம்பந்தப்பிள்ளை, யாழ். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினரும் யாழ்ப்பாணக் கச்சேரியில் உத்தியோகம் பார்த்தவருமான செ. இராசநாயக முதலியார், மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதரும் யாழ். சென்ற பற்றிக்கல் ஹாரித் தலைமைத் தமிழாசிரியராக இருந்த ஸ்ரீமத். பண்டித வ. ச. இராச ஜயங்கர் ஆகியோரும் தமது அபிப்பிராயங்களை மதிப்புரைகளாகத் தந்துள்ளார்.

கதாபாத்திரங்கள் சம்பாஷணை ரீதியில் (நாடக பாணியில்) எழுதப்பட்ட இந்நாவலின் இடையிடையே திருக்குறள், திருவாசகம், தாழுமானவர்பாடல், நீதி நெறிவிளக்கம் போன்றனவும் பொருத்தமான இடங்களில் புகுத்தப்பட்டுள்ளன. இவை திரு. நாகவினங்கம் அவர்களின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையையும் பரந்த நோக்கத்தையும் அந்நியருக்கெதிரான தேசிய உணர்வையும் காட்டுகின்றன என்னாம். நாவலின் இடையிடையே காதல். சுவையும், நகைச்சுவையும் ததும்புகின்றன. இவர் நாவலாசிரியர் ட்டுமேல்ல, நாடகாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். நந்தனூர் சரித்திரம், சிறுத்தொண்டன், கோவிலன் போன்ற நாடகங்களில் நடித்துள்ள இவர் சிறுவர்களுக்கான வள்ளியம்மன், கள்ளுக்குடிகாரன் ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார்.

1917-ல் சிங்கப்பூர் சென்ற இவர் மலேஹியாவில் உள்ள

கோலப்புலாவில் 22 ஆண்டுகள் திறைசேரியில் தலைமை விகிதரா கப் பணியாற்றிவிட்டுத் தற் பொழுது பென்கன் எடுக்கின்றார்

காரைநகர் சிவங்கோவில் திருப் ணிச் சபையின் இஸ்ரைக் காரியதரிசியாக இருக்கும் இவர் இக்கோவிலில் சின்ன மேமன் ம் வரக்கூடாது என்று வாதாடி வந்ததுடன் தற்போது திருவிழாக்களில் தேவடியாள் நடனம் ஆடுகின்ற சின்னமேளக்காரிகளை நுழையவிடாமல் செய்துள்ளார். சிவபக்தரான இவர் சிறந்த சமூக சீர்திருத்தக் கொள்கைகளையுடையவர். ஆலயப் பிரை சத்திற்கு ஆதரவு கொடுத்துத் தமது ஊர்க் கோவிலில் அனைவரையும் நுழையவிட்டதாகப் பெருமையுடன் தெரிவித்தார். வெள்ளையனப் பின்பற்றக் கூடாது, தமிழ் படிக்கவேண்டும், தமிழ் மக்களுடைய நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அடித்து முழுங்கிய இவர் தான் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் ஏழு அஸோவியே ஷன்கஞக்குச் செயலாளராக இருந்ததாகவும் அன்று முதல் இன்றுவரை பொதுநல சேவைகளில் நாட்டம் கொண்டுள்ளவராகத் திகழ்வதாயும் சொன்னார்.

எதிர்காலத்தில் என்ன செய்வதாகத் திட்டம் என்று கேட்ட போது இனியென்ன வயதும் போய்விட்டது. திதம்பர யாத்திரை செய்ய விருப்பமாக உள்ளது. அமைதியாகக் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன் என்றார். இலங்கைத் தினசரிகளைத் தொடர்ந்து படிக்கும் தான் இனிமேல் மல்லிகைக்குச் சந்தா தாரராகச் சேர்ந்து அதையும் படிப்பேன் என்று கூறினார். தற்கால இலங்கை எழுத்தாளர் களைப் பற்றிக் கேட்டபோது

அதிகம் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படவில்லையென்றும் தமது புலனெல்லாம் தற்போது திருப்பணி களில்தான் தங்கியுள்ளது என்றும் சொன்ன இவர் எவ்வாறுமினும் எழுத்தாளர்கள் மக்களை உய்விப்பதற்கான உண்மையை எழுதவேண்டும் அப்போதுதான் உயர்வார்கள் என்றார்.

அதன் பிறகு புதிய நாவல் கள் ஏதாவது எழுதத் திட்டம் போடவில்லையா என வினாவிய பொழுது என்வாழ்க்கையில் எத்தலையோஅனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. வயது போய்விட்டது. அதுதவிர இன்றைய நவீன நாவல் வளர்ச்சியில் என்னைப் போன்ற அந்தக்காலத்து நாவலாசிரியன் எனவத்தைச் செய்ய முடியும் என்ற மனப்பானமை வளர்ந்து விட்டது. இதனால் என்னால் தொடர்ந்து அந்தத் துறையில் காரியமாற்ற இயலவில்லை.

இவரைப்பற்றி திரு. சில்லையூர் செவ்வராசன் தமது நூலில் தெரிவித்தபோது பல வரைதற்சித்திரங்களுடன் வெளி வந்த முதலாவது சமூத்துத் தமிழ் நாவல் இதுவாகும் என்று கூறி விருப்பதை இங்கு நினைவு கூரவது சாலாயும் பொருத்தமாகும் என்பேன்.

மிகப் பழம் பெரும் நாவலாசிரியரும் தற்போது உயிருடன் வாழ்ந்து வருபவருமான இவரைப் பேட்டி கண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இச் சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த மல்லிகை ஆசிரியருக்கும் நன்றி சொல்லவேண்டும். தமது தள்ளாத வயதிலும் சிரமத்தைப் பாராமல் இலக்கிய உணர்வோடு முன்வந்து பேட்டித்தந்த திரு. அ. நாகவிங்கம் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டபெற்றேன். ☆

'தனுமை' பற்றிய ஒரு குறிப்பு

1974-ம் ஆண்டு தாமரை, குழுதம், கல்கி, கண்யாழி, தீபம், செம்மலர், தினமணிக்குதிர் போன்றவைகளில் வெளிவந்த சிறந்த பன்னிரண்டு சிறுக்கதைகளின் தொகுப்பே 'தனுமை'. இது இலக்கியக் கிந்தனையின் கண்ணி வெளியீடாக, ப. ஸெல்ட்சுமணன், ப. சிதம்பரம் சகோதரர்களின் கூட்டு முயற்சியினால் வெளிவந்ததுள்ளது. சிறந்த ஆக்கழூர்வமான முயற்சி.

இதில் உள்ள பன்னிரண்டு சிறுக்கதைகளும் மணியானவை. சிறந்த முறையில் தேர்வு செய்திருக்கின்றனர். ஓவ்வொரு கதையும் வேறு வேறு விதமான உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இவைகளை ஜெயகாந்தன், சிவசங்கரி, கோவி மணிசேகரன் போன்றேருடுடன் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களும் எழுதியுள்ளார்கள். இவைகளைச் சிறந்த வேறு எழுத்தாளர்கள் தெரிவு செய்து விமர்சித்துள்ளார்கள். இரத்தினச் சுருக்காமான அவர்களின் விமர்சனங்களும் ஓவ்வொரு கதையின் ஆரம்பத்திலுள்ளது.

இதில் சிறந்த சிறுக்கதையைச் 'சுஜாதா' தெரிவுசெய்துள்ளார். அவர் இக் கதைகளைப் பற்றிய தனது மதிப்பிட்டைச் சிறந்த முறையில் இருபத்திரண்டு பக்க முன்னுரையாக எழுதியுள்ளார், ஓவ்வொரு கதையைப் பற்றியும் ஓவ்வொரு விதமான கணிப்பிடு. இறுதியாகச் சிறந்தகாகத் தேர்ந்தெடுத்திருப்பது தீபம் பெய்ரவரி 1974 இதழில் வெளிவந்த 'தனுமை' என்ற சிறுக்கதையையே. இதை எழுதியவர் வண்ணதாசன். அவர் இக் கதையைப் பற்றிக் கணிப்பிடு செய்கையில் 'இந்தக் கதையைப் பலப்படுத்தி இலக்கிய நிலைக்கு உயர்த்துவது கதை கொல்லப்பட்டிருக்கும் விதம், வண்ணதாசனின் நடை' என்கிறார். சிறந்த அருத்துப் பொதிந்த சிறுக்கதைகளைப் பற்றிய விளக்கமான இந்த முன்னுரையைச் சிறுகதை எழுத்தாளர்கள் யாவரும் படித்தல் நன்று.

இதைப் படித்தபோதுதான் 'தனுமை' என்ற தலைப்புச் சிறுகதையை எழுதிய 'வண்ணதாசன்' பிரபல விமர்சகர் திரு. தி. க. சி. யின் புதல்வர் என்ற உண்மை எமக்குத் தெரிய வருகிறது.

இதைவிட இதில் இன்னுமொரு தனிச் சிறப்பும் அடங்கியுள்ளது. கதைகளின் அடிக்குறிப்பாக அவ்வக் கதைகளின் ஆசிரியர்களின் இயற் பெயர், வயது, அவர்பற்றிய சிறு குறிப்பு, விளக்கங்கள் போன்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. இது எழுத்தாளர்களைப் பற்றிக் கச எழுத்தாளர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் சிறுக்கதை எழுதப் பழுபவர்கள் இதைப் படித்தல் நன்று. இப்படியான முயற்சி ஈழத்திலும் அவசியம் தேவைப்படுகிறது.

முறையீடு விமர்சனம்

சித்திரலேகா மௌனகுரு

சமீபத்தில் ‘முறையீடு’ என்ற கவிதைத் தொகுதியோன் நினைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ்நாட்டு இளங்கவிஞர்களில் ஒருவரான எ. தெ. சுப்பையனின் முதலாவது கவிதைத் தொகுதி இது. சென்ற ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகிய என்பது பக்கங்கள்

கொண்ட இத்தொகுதியில் முப்பத்தியைட்டுக் கவிதைகள் அடங்கியுள்ளன.

சுப்பையன் நூல் முன்னுரையில் வெகு தெளிவாகவே தனது கவிதைகள் உழைக்கும் மக்களுக்காகவே என்று தனது நோக்கைக் கூறிவிடுகிறார்.

‘...நான் அவர்களைப்பற்றிச் சிந்திக்கிறேன்’
அவர்களுக்காகக் கண்ணீர்வடிக்கிறேன்.
அவர்களுக்காக எழுதுகிறன்.

என்ற எழுத்துகளுக்கு ஒரு நிறம், ஒரு இலட்சியம், ஒரு வர்க்கக்காரர்பு அத்தனையுமானாலும் என்று வெகு வெகு தீவிரமாகவும் வெளிப்படையாகவும் கூறும் சுப்பையன் கவிதையில் தான் பாடவரும் பொருளையே முக்கியமாகக் கொள்கிறார். ‘...எப்படிப் போராட்டம் என்பது வாழ்க்கையின் ஜீவனைய் இருக்கிறதோ..... அப்படியே பிரச்சாரம் என்பது இவக்கியத்தின் இலட்சியமாய் இருக்கிறது’ இவ்வாறு முன்னுரையில் இன்னேரிடத்தில் குறிப்பிடுகிறார் சுப்பையன். கவிதை பற்றியும், பொதுவாக இவக்கியம் பற்றியும் இந்த இளம் கவிஞர் கொண்டுள்ள கண்ணேட்டத்தினைப் புரிந்து கொண்டு இவரது கவிதைகளை அனுங்குதல் அவற்றை விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும் என்று என்னுடையன்.

மக்கள், அவர்களது உணர்வுகள், துன்பங்கள், புரட்சி, சுரங்டல், அந்திய ஏகாதிபத்தியம், சோசலிசம் என்று இவற்றுடன் எவ்வகையிலாவது தொடர்பு கொண்டவையாக உள்ளன. இங்கு இதுபற்றிப் பிரச்சனையில்லை. ஆனால் முக்கியமாகக் கூறுவேண்டியதொன்றுண்டு. இக்கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது, இத்தொகுதி தமிழ்நாட்டிலிருந்து வழக்கமாக வெளிவரும் கவிதைத் தொகுதிகள் வல்லது கவிதை ஏடுகளின்று வேறுபட்டிருப்பதை உணர முடிகின்றது.

எதனால் இந்த வேறுபாட்டினை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது? பொதுவாகத் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் கவிதைத் தொகுதிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு வகை, வழக்கமான யாப்பு முறையைத் தழுவி, காதுக்குப் பழகிப்போன ஒரை முறையை

‘முறையீடு’ தொகுதியில் உள்ள கவிதைகள், உழைக்கும்

எழுப்பும் சொற்கூட்டங்களாக வும், வழக்கமான மரபுத் தொடர்களின் சேர்க்கையாக வும் அமைகின்றது. வசன கலை தைகளாக வெளிவரும் இரண்டாவது வகைக் கலைத்தகள், புதுமைப் பண்பு கொண்டிருந்தாலும் பெரும்பாலும் எமது பாரம்பரியத்துடன் ஒட்டாத வார்த்தைப் பிரயோகங்களாக வும், மனதில் பதியாத சொற்கட்டுகளாகவும் உள்ளன. இந்த இரண்டு வகையிலும் சேரமுடியாத தன்மையே முறையீடு கலைத்தத் தொகுதியை வேறு படுத்துகிறது. இத்தொகுதியில் சுப்பையன் நான்கு விதமான கலைத் துறைகளைக் கையாண்டுள்ளார்.

நாம் மேலே பார்த்த மரபு வழிக் கலைத்தகள், புதிய வசன கலைத்தகள், நாடோடிப் பாடல் வடிவங்கள். பேச்சோலைப் பண்பு கொண்டு, தனிய ஒரு ஒத்திசையே தளமாகக் கொண்டு அமைந்த கலைத்தகள் என்று நான்கு விதமாக அவர்களினை அமைத்துள்ள முறையை அவதானிக்க முடிகிறது. இந்நான்கு வகைக் கலைத்தகட்கும் உதாரணங்களைக் காட்டலாம்.

மேகங்களின் நாட்டில், சகோதரிகள் முதலியவை சிந்து, கண்ணிவடிவில் அமைந்திருப்பி னும் பெரும்பாலாக உபயோகிக்கப் பட்டுப் பழகிப்போன ஒரை அமைப்பிலும் வடிவிலும் அமைந்தவை. அன்னிய மூலதனம், அரசியல் சட்டம், ஜனநாயக சோஷலிஸம் போன்றவை வசன கலைத்தப் பாணியில் அமைந்த துணுக்குக் கலைத்தகள்.

'நீங்கள் என்னை மாக்கின்ட் ஆக்கினீர்கள்' விஷம் கசியும் பேரோக்கள், இடிமுழக்கம், ஒவிகள் புறப்பாட்டுக்கு முந்தின அகப்பாடு என்பவை பேச்சோ

சைப் பண்பு கொண்டு அமைந்தவை.

விடியலுக்கு முன்னே இருவரின் புறப்பாடு, பிரிவுபசாரம் ஆகியவை நாடோடிப் பாடல் வடிவில் அமைத்தவை.

இவ்வாறு பல்வேறு கலைத் தூரைகள் பயன்படுத்தப் பட்ட மையை நோக்கும்போது ஒரு விஷயத்தை மனங்கொள்ள வேண்டி உள்ளது. இன்று வாசகர் கூட்டம் பெருகிவிட்டது என்று கூறும்போது வெறும் எண்ணிக்கை மட்டும் குறிக்கப் படவில்லை. வாசகமட்டங்களும் பல்வேறு யுள்ளமையும் குறிக்கப் படுகிறது. பல்வேறுபட்ட வாசகர்களுக்கும் எழுதும் போது எழுத்தாளன், வெவ்வேறுபட்ட வடிவங்களையும் கையாளுகின்ற நிலை இயல்பாகவே ஏற்படுகின்றது.

இங்கு, சுப்பையன் மேலே பார்த்த நான்கு முறைகளைக் கையாண்டிருப்பினும், அவரது கலைத்துவம் சோபிக்கும் இடம் அல்லது வாசகனுக்குக் கலைத் தனர்வு ஏற்படுத்தும் இடம் என்று பார்க்கும்போது குறிப்பிட்ட ஒருவகைக் கலைத்தகளே தேவுவதைக் காணமுடிகிறது. இடிமுழக்கம், நீங்கள் என்னை மாக்கின்ட் ஆக்கினீர்கள், புறப்பாட்டுக்கு முந்தின அகப்பாடு முதலிய பேச்சோசைப் பண்பு கொண்டு அமைந்த கலைத்தகளே வாசகனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவனவாய் உள்ளன. யடிக்கும்போது மனதைத் தொட்டவை இவை. இதற்கான காரணம் யாது எனச் சிந்தித்தல் கவிஞர்களுக்கும், கலைத் தூர்வர்களுக்கும் பயன்தரும்.

‘உன்து தந்தை உயர்த்திய கொடியே
உலகமெங்கும் பறக்கிற கொடியே
என்து தந்தை ஏந்திநடந்த
இரத்த வண்ணச் செங்கொடி அதுவே.
நமது தோள்கள் அணிசெய்யட்டு.

படைநடைப் பாட்டைப் பாடியவண்ணம்
புதுமை விளைக்கப் புறப்படு தோழி!
பிராருசீ வெளியிலை சிவந்தகிரகமாய்
பூமியை மாற்றப் புறப்படு தோழி!’

இது ‘புறப்பாட்டுக்கு முந்தின
அகப்பாட்டு’ என்ற நீண்ட
கவிதையின் கடைசிப் பகுதி.
கவிதை முற்றிலும் இந்த ஒழுங்
கான ஒரை அமைதி தொடர்ந்து
வருகிறதென்று கூறமுடியாது.
ஆனால் இந்த ஒழுங்கமைப்பு
வருவதனால்தானே என்னவோ
கவிதை, எம்மைத் தன்னுடன்
இணைத்துச் செல்வதாக அமை
கிறது எனலாம். வழக்கமாக
சமுத்துக் கவியரங்கக் கவிதைக
ளில் இத்தன்மையை நன்கு அவ
தானிக்கலாம். ஆனால் கேட்ப
வர்களுக்காக மட்டுமன்றி, படிக்
கும் வாசகர்க்ட்காகவும், கதை
சொல்வது போல அவர்களை
முன்னிறுத்தி எழுதப்படும்போது
எமது இலக்கியப் பாரம்பரியத்
துடன் ஒட்டிக் கவிதை தனது
இயல்பை அடைகிறது.

இவ்விடத்தில் இன்னெங்கு
குறிப்பையும் கூறுதல் அவசியம்,
இத்தொகுதியில் மேற்கூறிய
முறையில் அமைந்த கவிதைகள்

கவிஞரின் அனுபவத்துடன் பின்
ளிப் பினைந்தவையாக உள்ளன:
ஏனெனில் இவை நிகழ்ச்சிகளின்
அடியிலிருந்து பிறந்த கவிதை
களாக இருக்கின்றன. ‘இடி
முழக்கம்’ வெண்மனி சம்பவத்
தைப் பற்றியது. ‘நீங்கள்
என்னை மாக்கி டாக்கினீர்கள்’
கவிஞரது சொந்த அனுபவம்
பற்றியது. இவ்வாறு எவ்வாறு
எவ்வகையிலாவது கவிஞரின்
மனதைத் தொட்ட விடயங்
களே இவ்விதம் கவிதையாகி
யுள்ளன. இந்தவகையில் கவிதை
யின் பொருளே அதன் வடிவை
யும் தீர்மானிக்கும் தகமையை
உணரமுடிகிறது. இம் முறையில்
தான் கவிதை தனது வடிவத்தை
இயல்பாக அடைகிறது என
லாம். ஏனெனில் மயக்கந்தரும்
சொற்றொடர்களோ, செயற்
கைத்தனமையோ இத்தகைய
கவிதைகளில் மிகக் குறைவாகக்
காணப்படுவது இங்கருந்துக்கு
மேலும் வலுவளிக்கிறது.

‘உழைப்பவர் பலராய்க் கொழுப்பில் சிலராய்
உலகே உன்னை விடமாட்டோம் — இனி
உரிமை கேட்டுத் தொழுமாட்டோம்
மழுப்பிய உங்கள் பசப்புகளெல்லாம்
மாய்த்திட நாங்கள் வருகின்றேயும் — புது
வாழ்க்கையமைக்க விரைகின்றேயும்’

(பிரகடனம்)

பக்கத்து ஊர்களைப்
 பார்த்துத் திரும்பியதும்
 பஜனை மடத்தில்
 புஞ்சைக் காளான்
 பூத்துப்போன
 ரொட்டித் துண்டுகளை
 விழுங்கிவிட்டு
 ஏழுபிச்சைக் காரர்கள்
 எடுத்த வாந்தி.

(அரசியல் சட்டம்)

மேலே தரப்பட்ட கவிதைகளில் ஒன்று வழக்கமான யாப்பு முறையில் அமைந்தது. ஒரு வாய்ப் பாட்டுத் தன்மையையே இதில் காணுகிறோம். இரண்டாவது கவிதை வசன கவிதை. கருத்துத் தெளிவற்ற கவிதை இது. எனவே இவற்றை ஒந்தேரப் படிக்கும்போது கவிஞரின் ‘நேரடி உணர்விலிருந்து தோன்றிய மூலப் பிறவிகளான்’ கவிதைகளை இலகுவில் இடங்களிடுகொள்ள முடிகிறது.

சுப்பையன் புதிய நாட்டுப் பாடல் வடிவங்களில் எழுதிய வற்றுள் இத் தொகுதியில் காணப்படும். ‘விடியலுக்கு முன்னே இருவரின் புறப்பாடு’ என்ற கவிதை சிறப்பாகக் குறிப்பிடவேண்டியது. ஆக, பேச்சோகைப்பண்புவாய்ந்த கவிதைகள், நாட்டுப் பாடல் வடிவில் அமைந்தவை — இவை இரண்டிலும் சுப்பையன்து திறமை தெரிவதைப் பார்க்கும்போது, இவையே இவரது கவிதை செல்வேண்டிய திசையினையும் கட்டி நிற்கின்றன எனலாம். ★



புதிய சந்தா விபரம்

ஆஸ்டுர் சந்தா 12 — 00
[மலர் உட்பட]

தனிப்பிரதி — 75

இந்தியா, மலேசியா 18 — 00

(தபாற் செலவு உட்பட)

முத்துப்பா

அசரனின்

தலைகள்

‘நந்தி’

**மார்பிலே சேலையைக்
குறுக்காகக் கட்டிக்கொண்டு
இன்னும் ஒரு பெண் வந்து
கொண்டிருந்தான்.**

‘குளிச்சியா?’ என்று கேட்டார் ஹெட் கிளாக்கர் கந்தப் பிள்ளை.

‘ஓம் ஜியா’

‘ம், ஓடிப்போய் கும்புடு’
என்று அனுமதி வழங்கினார் அவர்.

அவள் குஞ்சு வயதிலும்* குமரப் பருவத்திலும் கும்பிட்ட கோவில்தான் அது. ஆனால், இன்றுதான் கோவில் உள்ளே போய், சன்னிதானத்தில் இருக்கும் விங்கத்தை. இது வரை மறைத்துக் கொண்டு இருந்த நந்தியையும் மீறிக் கும்பிடப் போகிறோன்.

அவள் தினமும் குளிக்காத வரும் அல்ல; சிவபெருமான் மீது பெருங் காதல் கொண்டு கண்ணீர் பெருக வணக்காதவரும் அல்ல. இந்தப் பள்ளி செய்த ஒரே தவறு. நந்தனைப் போல் தீயிலே மூழ்கிக் குளிக்காமல் உயர் சாதிக்காரரைப் போல் கிணற்று நீரில் குளித்துதான். அவள் அப்படி தீயிலே

மூழ்கி சாம்பராகி அந்தனர் அந்தஸ்தை அடைந்திருந்தால் கூட, இந்த நந்தி சற்றே விலகி யிருக்குமோ, சந்தேகம்தான். கப்தப்பிள்ளையின் கொப்பாட்டன் பணத்தில் செதுக்கப்பட்ட கருங்கல் அல்லவா இது!

கோவில் கும்புட ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது: வெள்ளை வேட்டிகள், குறுக்காக சேலைகள், சட்டைகள் தாலணி கள், பூச்சட்டைகள். முதல் முறையாக வாக்குரிமை பெற்று, தமது வோட்டைப் போடப் போகிறவர்களைப்போல், அவர்கள் நடையில் உரிமை உணர்வின் ஒட்டம் இருந்தது.

‘ம், போய் கும்புடுங்கோ’— கந்தப்பிள்ளையின் தலை அசைந்து கொடுத்தது.

அவர் கோவில் வாசலில் நின்று கொண்டு:

‘குளிச்சிங்களா?’... ‘இப்பசந்தோசம்தானே?’

‘இதுக்கேன் இவ்வளவு சண்டை ச்சரவு!’

‘அதுகளும் கும்புடத்தான் வேணும்!’.....

‘நாங்களும் மனிசர்தான், அதுகளும் மனிசர்தான்!’.....

இப்படியாக இரண்டொரு கேள்வி — ஆச்சரிய — அனுதாப குறிப்புகளுடன் ‘போய்க் கும்பு உங்கோ’ என்ற பிரவேசச் சிட்டு வழங்கினார்.



எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. கந்தப்பிள்ளை தனக்குச் சொந்தமான கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்து விடுகிறார். என்னால் நம்ப முடியவில்லை. அவர் யாழ்ப்பாணக் கச்சேரியில் ஹெட் கிளாக்காக இருந்து ஓய்வு பெற்றவர். அப்போது நான் அவருடைய போயோனக கட்டமை ஜூற்றி, மூன்று வருடங்களுக்குப் பின் ஓய்வு பெற்றவன். அவர் வேலை செய்த காலத்திலே, காலையில் அனுவலகத்திற்கு வந்ததும் ஒரு கறுப்புச் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, பத்திரிகை படிப்பார். சில வேளைகளில் சுருட்டின் புதை இலேசாக வெளிவராமல், அவர் உள் நெஞ்சில் தீப்பிடித்து அங்கிருந்து தள்ளுவதுபோல் சுருட்டைச் சூழ்ந்துகொண்டே புலிப் புலிப் என்று வரும். அப்போது எங்களுக்குத் தெரியும் பத்திரிகையில் எக்கச்சக்கமான செய்தி ஏதாவது வந்திருக்கிறது என்று. அன்று முழுவதும் எங்கள் மேல் கண்டதற்கு எல்லாம் ஏரிந்து விழுவார் ஹெட் கிளாக்கர் ஜயா. அவருக்கு உபத்திரவும் தரும் செய்தி, பெரும்பாலும், கோவில்களைத் தாழ்த்தப்பட்ட சணங்களுக்கு திறந்து விடுவதாக இருக்கும். ஒரு நாள் பத்திரிகையை வீசிவிட்டு, பீயில் மிதித் ததுபோல் துள்ளிக் குதித்தார். அன்று அவர் கூறினது அப்படியே நாபகத்தில் இருக்கிறது. ‘கந்ததயா. எந்தக் கோயிலை எவன் எவிய சாதிக்குத் திறந்து விட்டாலும், என்றை கோயிலை அவன்களை கால் எடுத்து

வைக்க விடமாட்டன். ராஜ கஸ்ஸு’

வெறும் பேச்சோடும் முச் சோடும் அவருடைய சாதியான வம் அடங்கவில்லை. தம் மை உயர் சாதி என்று லேபல் ஒட்டியவர்கள், கொவில் களில் உரிமை கொண்டாடி, ஏற்படுத்தும் நாடகங்கள் அத்தனையும் அவர் கோவிலிலும் நடைபெற்றன.

அவர்தான இவர்?



‘ம், போய்க் கும்புஉங்கோ’

ஹெட் கிளாக்கர் கந்தப்பிள்ளைக்குப் பக்கத்தில், அரசராங்கத்தின் செரும் செல்வாக்குள்ள ஒரு சிங்கள் அரசியல்வாதி, மிஸ்டர் அத்தாயக்கா நின்றூர். அவர் அன்று காலையிலேதான், கந்தப்பிள்ளையின் அழைப்பை ஏற்று, மனைவி மக்களுடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் நாவல் பழ நிறக் களி சானும், சேவலும் மயிலும் மீனும் ஒன்னும் வரையப்பட்ட ஒரு மண்ணிற பற்றிக் கேட்டும் அணிந்திருந்தார். பக்கத்திலே திருமதி அத்தாயக்கா, சுருக்குகள் விசிறி விழ உடுத்து ஓயிலாக நின்றூர். இரு குமர்ப் பிள்ளைகள் நவியமான உடைகள் அணிந்து, குளிர் கண்ணூடி களுடன் நின்றனர். அத்தாயக்கா குடும்பத்தின் தலைமையில்தான் இந்த கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது.

கிளாக்கர் கந்தப்பிள்ளையின் ஒரே மகன் செல்வவிநாயக மூர்த்தி (தம்பி) மிஸ்டர் அத்தாயக்காவுக்குப் பின்னால் மிகப் பணிவுடன் நின்றூர். தம் பி சென்னையில் பி. ஏ. பாஸ்செய்து இப்போது புத்தாரில் ஒரு கல்லூரியில் படிப்பித்தார்.

முன்று மாதங்களுக்கு முன் நான் கந்தப்பிள்ளை ஜயா வீட்டிற்குப் போன போது, அவர் கணதயோடு கதையாக மகனுக்கு யாரையாவது பிடித்து முன்றும் தர பிரின்சிப்பல் பதவி எடுக்க வேண்டும் என்று கூறினார். அப் போது அவருடைய மூத்த மகள் மங்கையற்கரசி கெட்டாள்: ‘நீங்கள் ஊரோடு ஒத்து நடக்கத் தெரியாதனீங்கள் ஜயா; அன்னை ச்ரூ ஆர் வேலையை சிபார்சு செய்யப் போகிறார்கள்’

அதற்கு கிளாக்கர் தலை அசைக்கவில்லை.

போன கிழமை நான் ஜயா வீட்டிற்குப் போனபோது, ஜயா கூறியதில் இருந்து, தம்பிக்கு முன்றும் தர பிரின்சிப்பல் உத்தியோகம் என்ன, வட்டாரக்கல்வி இன்ஸ்பெக்டர் பதவியே வரும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. சந்தோசம்தான்; தம்பி நான் சைக்கிள் பழக்கிய பையன் தானே! முன்று மாதங்களுக்கும் போன கிழமைக்கும் இடையே ஜயா ஊரோடு ஒத்து நடக்கப் பழகியது மட்டுமல்ல. ஊருக்கே முற்போக்குப் பாதை காட்டும் அளவுக்கு முன்னேறிவிட்டார்.

நாவர் பகுதியில் இருந்து வந்த சில சில பிள்ளைகள் கோவி லுக்குள், அரண்மனை வாசலைக் கடக்கும் அடக்கமான நடுக்கத்துடன் நுழைந்தார்கள். அவர் களைக் காட்டி கந்தப்பிள்ளை ஜயா அத்தாயக்காவுக்கு கூறி னார். ‘சேர், இந்தப் பிள்ளைகளுக்கு கல்வியும் பெரும் பிரச்சினை. எல்லோரையும் சமமாகப் பார்க்கத் தெரிந்த ஒருவர் இந்த வட்டாரத்துக்கு பாடசாலை இன்ஸ்பெக்டராக வந்தால் தான் இந்தப் பிள்ளைகளின் கல்விநிலை திருத்தமடையும்’ திருமதி அத்தாயக்கா தும்மியபோது தவறி விழுந்த கைக்குட்டையை,

செல்லவிநாயகமுர்த்தி (தம்பி) குணிந்து எடுத்துக் கொடுத்தார்.



அன்று மதிய உணவை அத்தாயக்கா குடும்பம் கந்தப்பிள்ளை ஜயா வீட்டிலேயே வைக்க ஏற்பாடு. அந்தச் சாப்பாட்டு விருந்தில் எங்களூர் அரசியல்வாதி ஒருவர், கல்வி அதிகாரி, பொவிஸ் உயர் அதிகாரி ஆகியோர் கலந்துகொள்ள அழைப்பு இருந்தது. விருந்து முடிந்ததும் அடியேலுக்கும் சாப்பாடு கிடைக்கும். எனக்குக் கார ஒட்டவும் ரிப்பேர் பார்க்கவும் தெரிந்ததால் இப்படியான சந்தர்ப்பங்களில் என்னை கந்தப்பிள்ளை ஜயா அழைப்பார். இன்று காலையில் கூட சின்னக்கடையில் ஆமை இறைச்சியும், பாசையிரில் மீனும் இருலும் நண்டும் வாங்கினதும் நான் தான். இரண்டு வெள்ளைப் போததல சாராயமும் வாங்கி வேண். சந்தப்பிள்ளை ஜயா பல மினுக்கும்போது கூறினார், கந்தையா, நல்ல நாள் பெரிய நாளிலை மச்சம் பாமிசம் கூடாது தான். ஆனால் இவன்கள் சாப்பிடறதற்கென்றே யாழிப்பாணம் வாறவன்கள். சைவச் சாப்பாடு போட்டால் பழிப்பான்கள்’ கரியைத் துப்பிவிட்டுச் சொன்னார்; ‘ஓல்லாம் மனம்தான்’

கந்தப்பிள்ளை ஜயாவின் வீடும் வளவும் கோவிலில் இருந்து ஒரு கட்டை தூரத்தில் இருந்தது. உள்ளூர் அரசியல்வாதி கொண்டுவந்த வாடகைக் காரில் அத்தாயக்கா தம்பதிகளும், கல்வி அதிகாரியும், தம்பியும் ஏறினார். பொவிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் வந்தார். ஜயாவின் காரில் அத்தாயக்கா தம்பதிகளின் இரு பெண்பிள்ளைகளும் ஏறினார். ஜயா முன் சீற்

றில் இருந்தார். நான் கார் ஒட்டினேன்.

போகும் வழியில் குளத்தங்கரைப் பிள்ளையார் கோவிலில் சிலர் நின்றனர். அன்று அந்தியில் அங்கே கயமுக அசர சம் ஹார திருவிழா. கோவில் வாசில் மரத்திலான ஒரு பெரிய அசரன் வைக்கப்பட்டு, அசரனின் பல விதமான தலைகளை அந்த உருவத்தோடு டூட்டியும் ஆட்டியும் கழற்றியும் பார்த்த னர் திருவிழாக்காரர்.

சிறு பிள்ளைகள் கூட்டமாக நின்று வேட்க்கை பார்த்தனர். இதைக் கண்டதும் அத்தகாய்க்கா குமாரி கள் ‘அங்கிள் ஸ்டோப். ஸ்டோப்’ என்று குதுசலித்தனர்.

நான் காரை நிற்பாட்டி னேன். அப்போது அசரனின் யானைத் தலையைக் கழற்றி, சிங்கத் தலையைப் பூட்டி அங்கும் இங்கும் ஆட்டிப் பார்த்தார் ஒரு வர். கற்றி நின்ற பிள்ளைகள் ஆர்ப்பரித்தனர்.

காரில் இருந்தபடியே கய முக அசர சம் ஹாரக் கதையை சுருக்கமாகக் கூறி இந்த விழா அந்தியில் நடைபெறும் என்று கூறினார் கந்தப்பிள்ளை ஜ்யா. குமாரத்திகளில் இளையவள் கொஞ்சம் துடுக்கானவள். அவள் கார்க் கதவைத் திறந்து. ‘அந்தத் தலைகளை கையில் எடுத்துப் பார்க்கப் போகிறேன், அங்கிள்’ என்று கூறியவாறு விறு விறு என்று நடந்தாள். ‘கம் நிறியர் குசமா’ என்று ஒரு தகப்பனுக் குரிய கண்டிப்புடன் அழைத்தார் ஜ்யா. குசமா நின்று திரும்பிப் பார்த்தாள். பாழ டைந்த கிணற்றை நோக்கி ஒடும் சிறு பிள்ளையை அழைக்கும் அவதி யோடு ‘இங்கே வா. காருக்குள் ஏறு’ என்றார். அவள் ஏமாற் றத்துடன் திரும்பி வந்து காருக

குள் ஏறினால். என் விலாவில் ஜீயா முழங்கையால் இடிக்க நான் காரை மறுபடியும் செலுத்தினேன்.

‘ஜீயோ அங்கிள் அதைப் பார்க்கப் போகிறோம்’ என்றார் குசமா.

‘அங்கிள், அந்தியில் நாங்கள் கொழும்புக்கு நயில் எடுப்பதற்கு முன் இந்த விழாவைப் பார்க்க முடியுமா?’ என்று கேட்டாள் தமக்கை. ‘சி’ என்றார் கந்தப்பிள்ளை ஜ்யா, ‘எங்கள் கோவிலில் இது மாதிரி சூரன்போர் பெரஹாரா நடக்கும் போது உங்களை அழைக்கி ரேன். வந்து பாருங்கள்’

‘என் அங்கிள் இந்த யக்காவையே (பிசாச) பார்க்கலாமே’ என்று வேண்டினுள் குசமா.

‘யக்கா என்று சொல்லாதே. இது சுவாமி’ என்றார் மற்றவள்.

‘யக்காவும் அல்ல சுவாமியும் அல்ல இது கொடிய அசரன்....’ என்று கதையைத் திருப்பினார் ஜ்யா.

‘ஜீயோ, அங்கிள், பார்க்கப் போகிறோம். காரைத் திருப்புங்கள்’ என்று ஜீயா வின் தோலோக் குலுக்கினாள் குசமா.

‘இல்லைப் பிள்ளை கள்!’ என்று தலையில் எவ்வித அசைவும் இல்லாது கண்டித்தார் கந்தப்பிள்ளை ஜ்யா. ‘நாங்கள் இந்தக் கோவிலுக்குப் போவதில்லை. இது எளிய சாதி காரின் கோவில்’

குசமா காரின் பின் கண்ணுடி ஊடாக தூரத்திலே அசரனைப் பார்க்க முயன்றாள். அவள் அக்கா ஜீயாவைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.



எழுபதுக்குப்பின் கழத் தமிழ் நாவல்கள்

நாகராஜ் ஜியர் சுப்பிரமணியம்

197 - ஆம் ஆண்டு தொடக்கம் 1976-ஆம் ஆண்டிறுதிவுரையில் எழுத்திலே தமிழ் நாவல் என்ற வகையிலே கூமார் தொன்னுறுப்படைப்புக்கள் அசேந்தியுள்ளன. இத் தோக்கத்தில் குறுநாவல்கள், நெடுங்கதைகள், தொடர்கதைகள், தமிழாக்கங்கள் ஆகியனவும் அடங்கும். எழுபதுக்கு முன்பே பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அசேந்தி, எழுபதுக்குப் பின்பு பிரசர வசதிகள் காரணமாக நூலுருப் பெற்றவற்றையும், மறுபிரசரங்களையும், எழுபதுக்குப்பின்பு தொடர் கதைகளாக வெளிவந்தவற்றையும். வெளி வந்து கொன்றிருப்பவற்றையும் தவிர்த்தால் எழுபதுக்குப் பிற்பட்டபண்படிகள் என்ற வகையில் நூல் வடிவிற் கிடைப்பன கமார் ஜம்பு இவற்றுள் மர்மப் பண்புள்ளனவும், சம்பவச் சுவை நோக்கில் எழுதப்பட்டனவும், வரலாற்றுக் கற்பணிகளும், தலைமனித மன அவசங்களான காதல், தியாகம், ஏக்கம் முதலியவற்றுக்கு முதன்மை நந்து எழுதப்பட்டனவும், 'ஆசை பற்றி அறையலுத்து' எனும் ஆகியவை தவிர, நாம் வாழும் சமுதாயத்தை அதன் யதார்த்தத்திலையும் இயறப்படும் புலப்படும்

வன்னும் சித்திரிக்க முயன்றவை கமார் பதினைந்து. இவற்றைப் பொருட்பண்பையாட்டி, (அ) பொருளாதாரப் பிரச்சினைக்கு முதன்மைதந்து எழுதப்பட்டவை (ஆ) சமூக ஏற்றத்தாழ்வுப் பகைப்புலத்தில் எழுந்தவை. (இ) பிரதேச மணவாசனையைப் புலப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை. (ஈ) தேசிய உணர்வு வகுப்புவாதம் என்பவற்றினதும் சமூக உறவுகள், ஒழுக்கங்கள், மனிதப்பண்பு என்பவற்றினதும் பின்னணியில் வாழ்க்கையை விபரிசனம் செய்பவை என்றான்கு பிரிவுகளில் அடக்கவாம்.

பொருளாதாரப் பிரச்சினைக்கு முதன்மை தந்து எழுதப்பட்டவற்றுள் குறிப்பிடத்தக்கவை செ. கணேசலிங்கனின் 'மன்னும் மக்களும்', சி. சதந்திரராஜாவின் 'மழைக்குறி' ஆகிய நாவல்கள். இவற்றுள் 'மன்னும் மக்களும்' நாவல் நிலமற்ற விவசாயிகளது சமூகத்தையும் 'மழைக்குறி' கடைசிப்பந்திகள் பிற தொழிலாளர்கள் ஆகியோரது சமூகத்தையும் களமாகக் கொண்டவை. இரண்டும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதன் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்கவாம் என்ற கருத்தை வலியுறுத்துபவை,

பாராங்மன்றப் பாதை மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாதென்ற கருத்தும், அரசு யந்திரம் எப்பொழுதும் தொழிலாளி வர்க்கத்தினருக்கெதிராக முதலாளி வர்க்கத்தின் கருவியாகவே பயன்பட்டு வருகின்ற தென்ற எண்ணமும் இருநால்களிலும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன.

நிலமற்ற விவசாயிகள் நிலவுடைமையாளருக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்பதைக் காட்டும் 'மண்ணும் மக்களும்' நாவிலின் கதை 1970-ஆம் ஆண்டு ஜக்கியமுன்னனி அரசு அமைத்த காலப்பகுதியில் நிகழ்கின்றது. ஜக்கிய முன்னனி அரசு நிலவுடைமையாளருக்கு ஆதரவாகவே நிற்கின்றதென்ற கருத்துடன் அதன்மீது அவநம்பிக்கை தெரிவித்து எழுதப்பட்ட இந் நாவல் அவ்வையில் இந் நாவலாசிரியரின் செவ்வாம் நாவிலின் தொடர்ச்சி எனவாம். விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் விவசாயப் பிரதேசங்களான சிலிநோாச்சி வவுனியா இரண்டுக்குமிடைப்பட்ட பகுதியைக் கார்ந்துவைய க அரசுக் குடி, பழங்குடியிருப்பு என்ற இரு கற்கணையூர்களைப் படைத்துக் கதை கூறும் ஆசிரியர் அப்பிரதேசங்களுக்கு இயல் பாக இருக்கவேண்டிய மனவாசனையைப் புலப்படுத்தத் தவறிவிட்டார். இதனால் கதை இயற்கையோடு ஒட்டவில்லை. கோட்பாட்டை முன்வைத்து நாவலைப் படைக்க முயன்றதால் பிரச்சினைகளை அணுகும் முறையிற் செயற்கைத்தன்மை தெரிகிறது. விவசாயிகளுது நிலப் போராட்டம் என்ற நிகழ்ச்சி வரவாற்றுப் போக்கில் எதிர்காலத்தில் நிகழவேண்டியது என்று ஆசிரியர் கருதினாயின் அவ்வெதிர்கால கட்டத்துக்குரிய

அரசியல் சமூகப் பகைப்புலத்தைப் படைத்து அதனைப் பொருத்தமாக விவரித்திருக்கலாம். அவ்வாறின்றி நிகழ்காலப் பின்னணியில் எழுதியதால் உண்மைக்குப் புறம்பாகக் கற்பனை நிகழ்ச்சியாக அது அமைந்து விடுகின்றது.

உலகளாவிய வர்க்கப் போராட்டங்கள் பற்றிய தகவல் கணையும், கோட்பாட்டு விளக்கங்களுடன் கூடிய உரையாடல்களையும் கொண்டமைந்துள்ள இந்நாவலில் ஆசிரியர் பிரச்சினைகளை 'நான் கலந்து அனுபவித்த' உணர்வுடன் காட்டவில்லை. இவற்றால் நாவல் முழுவதும் ஒரு செயற்கைத்தன்மை புலப்படுகின்றதெனவோம். நாவலில் ஆசிரியரது பிரதிநிதியாகப் படைக்கப்பட்டுள்ள மாதவன் மா. ஓ. கே. துங்கின் கருத்துக்களை மட்டு மல்லாமல் சி. என். அண்ணூதையின் கருத்துக்களையும் எடுத்தாள்வது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்.

நீஷ்டப்பணம், சடங்கு, சேவ்வானம் நாவல்களில் ஒம்கால சமூக அரசியற் பிரச்சினைகளைத் தட்கவாறு கதைப்பொருளாகக் கொண்டு தமது ஆற்றலைப் புலப்படுத்திய கணேசிலிங்கன் மண்ணும் மக்களும் நாவலில் தமது முதல் நாவலிற் பெற்ற வெற்றியைப் பெறத் தவறிவிடுகின்றார் எனவாய்.

கம்பணையிலுள்ள கடையோன்றைக் கணமாகக் கொண்டெழுதப்பட்ட 'மழைக்குறி' நாவல் கடை முதலாளி தொழிலாளரைச் சுரண்டிக் கொழுப்பதாகவும் தொழிலாளர் ஆச்சுரண்டலுக்கு எதிராகக் குரல் எழுப்பிய வேளைகளில் அவர்களை விலைக்கு வாங்க முயல்வதாகவும் சம்பவங்களை வளர்த்துக் கென்று இறுதியில் முதலாளித்துவத்தை

எதிர்த்து நடக்கிய ஊர்வலத் தில் இயக்க வீரர்கள் பொலிசா ரால் தாக்கப்பட்டும் தளராது புத்துணர்வு பெறுவதுடன் கதையை நிறைவு செய்கின்றது. இந்நாவலின் முக்கிய பாத்திரம் இயக்க வீரன் சின்னத்தம்பி. இனமை தொட்டே அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வந்த இவன் இறுதிலிரு கொள்கைத் தெளிவாட்டன் அந்திலையில் நின்று ஊர்வலத்தில் பொலிசா ரிடம் அடிவாங்கிச் சாலைகள். அவனது மரண நிசழ்ச்சி அவனது கோட்பாட்டைச் சாராது நின்ற தோழன் இக்பாஸியும் புத்துணர்வு பெறச் செய்கிறது

தொழிலாளர் சமூகத்தின் இன்னல்களை ஒரு தொழிலாளியின் கண்ணேட்டத்தில் சித்திரிக்க முயன்ற இந்நாவல் மலைநாடு, யாற்பானம் ஆசிய பிரதேசங்களின் பொதுவான அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஆங்காங்கே புலப்படுத்தியுள்ளது. நாவலில் சம்பவங்களைவிடக் கருத்துக்களே அதிக இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. 1970-ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முற்பட்ட அரசியலும் அரசியற் கோட்பாடுகளும் விமரிசிக்கப் படுகின்றன. கதைப் பொருளில் சற்றுக் கவனம் செலுத்தியிருந்தால் இந்நாவல் வாசகருள்ளத்தில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். மன்னும் மக்களும் நாவலீவிட இந்டாவலில் வாற்கக் கைநிலைச் சித்திரிப்பு இயற்கையுடனேட்டியுள்ளது. சிங்களத்தமிழ் - முஸ்லிம் தொழிலாளர்களை அவர்களது இயல்பான களத்திற் படைத்து தொழிலாளர் என்ற வர்க்க அடிப்படையில் உணர்வொருமையூட்டியுள்ளதன் மூலம் ஆசிரியர் தேசிய ஒருமைப்பாட்டுணர்வைப் புலப் படுத்தியுள்ளார்.

மலையகத்தின் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கையை அப்பிரதேச இயற்கை மனம் கூம் முச் சித்திரிக்கும் 'காலங்கள் சாவதில்லை' நாவல் அவ்வகையில் ஒரு மன்வாசனை நாவல் எனக் கொள்ளக்கூடிய தென்றூலும், அதன் கதை வளர்ச்சி ஒரு சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டமையால் பொருளாதாரப் பிரச்சினைக்கு முதன்மை தந்த நாவல் என்றே கொள்ள வேண்டியுள்ளது. தொழிலாளருடைய சம்பளத்தைச் சுரண்டி வாழும் கிளார்க்கர்மாரை எதிர்த்துத் தொழிலாளர் எழுச்சி பெற்றுப் போராடி வெற்றி காண்பதாக இந்நாவலின் கதை அமைகிறது. இங்கதைப் பொருளாக காதல், வீரம், சோகம், கற்பழிப்பு, கொலை முதலியவற்றுடன் கலந்து சம்பவச் சுவைபொருந்திய நாவலாக்கியுள்ளார் தெளிவத்தை ஜோசப்:

இந்நாவல்பற்றி விமரிசித்த வர்கள் (அ) இதில் வரும், 'சம்பளத்தைக் கிளார்க்கர்மார்கரண்டும் செயல் காலாவதியான தொரு நிகழ்ச்சிகளைப்பற்றும்; (ஆ) தொழிலாளர்களின் பிரதான எதிரியாகக் கிளாக்கரைக்காட்டி வெள்ளைத் துரையை நல்லவனுக்க் காட்டியுள்ளமை உண்மை நிலைக்குப் புறம்பான தொன்று; (இ) வகுப்புவாத உணர்வை இந்நாவல் தூண்டி நிற்கின்றது என்றும் (ஈ) ஒரு மூன்றாண்தர எம். ஐ. ஆர். சினிமாப் போல நாவலின் போக்கு அமைந்துள்ளதென்றும் குற்றம் காட்டியுள்ளனர். தோட்டத் தொழிலாளின் எரியும் பிரச்சினைகளுக்கு இந்நாவல் அழுத்தம் தரத் தவறிவிட்டது. மிகப் பழையதொரு நிகழ்ச்சி எனப் படும் 'சம்பளச் சுரண்டலே' கதை முழு வதையும்

தாங்கி நிறபதால் ஆசிரியரது படைப்பாற்றல் பயண்தரத் தவிரில் குன்றது.

இந் நாவலில் வகுப்புவாத உணர்வு தூண்டப்படுகின்ற தென்பது உண்மை. ஆனால் அதற்கான காரணம் ஆசிரியரது வகுப்புவாத நோக்கமா அல்லது உண்மையிலேயே அவ்வணர்வு நிலை அங்கு காணப்படுகின்றதா என்பது ஆய்வுக்குரியது.

இக்காலப்பகுதியில் வெளி வந்த குறுநாவல்களில் செ. யோகநாதனின் ‘இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்’, ‘தோழமை என்னிரூப சொல்’ என்பன பொருளாதாரப் பிரச்சினைக்கு முதன்மையளித்து வர்க்க உணர்வுட்டும் கதைப் போக கிணை உடையன. செங்கை ஆழி யானின் ‘நிலமகளைத் தேடி’ என்னும் நெடுங்கதையில், யாழ்ப்பாணத்துக் கிராமப்புறத் தில் நிலவுடைய மயாளரின் அடக்கு முறைக்குப் பணிய மறுத்து வன்னிப் பகுதிக்குச் சென்று நிலமகளின் துணியால் முயற்சியில் முன்னேறும் இளைஞரை வெளிவிடுகிறோம்.

பொருளாதாரப் பிரச்சினைக்கு முதன்மைதந்து எழுதப் பட்ட மேற்படி நாவல்களில் முதல் இரண்டும் போராட்ட உணர்வைத் தூண்டுகின்றன. செ. யோகநாதன் இயக்க ரீதி யான முயற்சியைத் தூண்டுகிறார். தெளிவத்தை ஜோசப் பெதளிவான வழி எதையும் காட்டியதாகத் தெரியவில்லை. செங்கை ஆழி யான் ‘அதிக உணவுபயிரிடுக’ என்ற கோஷம் முழுங்கிய காலகட்டத்தில் எழுதியவர்.

மேற்படி நாவல்களில், எழுபதாம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும், அதன் விளை

வாகர் கடந்த ஆறு ஆண்டுகாலப் பகுதில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்த பொருளாதார ரீதியான நடவடிக்கை களும், மற்றும் பலவேறு அரசியல், சமூக சிந்தனை மாற்றங்களும் பிரதிபலிக்கவில்லை. முக்கியமாக நாவல்களின் கடை நிகழ்ச்சிகள் எழுபதுக்குப் பிற்பட்டனவாக உயர்யவில்லை. கணேசலிங்கன், ஜக்கிய முன்னணி ஆட்சியின் தொடக்கத்திலேயே அவநம்பிக்கை தெரிவித்து எழுதிவிட்டார். சுதந்திராராஜா காட்டும் நிகழ்ச்சிகளும் எழுபதுக்கு முற்பட்டனவாகவே தெரிகின்றன. தெளிவத்தை ஜோசப் எழுபதுக்கு முற்பட்ட நிரங்கியையே கதைப் பொருளாகக் கொண்டுள்ளார். எழுபதுக்குப் பிற்பட்ட கடந்த சமார் ஆறுண்டுகால அரசியல், பொருளாதார சிந்தனை மாற்றங்களின் பின்னணியில் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாவல் இனிமேல்தான் படைக்கப்பட வேண்டும்.

முத்துத் தமிழ் மக்களிடையே சிறப்பாக யாழிப்பானப் பிரதேசத்தைச் சார்ந்தவரிடையே நிலவும் முக்கிய சமூகக் குறைபாடு சாதி ஏற்றக் காற்று மனப்பான்மையாகும். இப்பிரச்சினையைப் பொருளாக்கக்கொண்டு செ. கணேசலிங்கன் அறுபதுக்களில் நீண்டபயணம், போர்க்கோவம் ஆகிய நாவல்களைப் படைத்தார். எழுபதுக்குப்பிறகு இப்பிரச்சினைக்கு நாவல் வடிவம் கொடுத்தவர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள் கே. டானியல் தெணியான், சொக்கன், செங்கை ஆழியான் ஆலியோர். இவர்களுள் கே. டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ பஞ்சப்பட்டமக்களின் வாழ்வைச் சித்திரிக்கும் பேரோவியம் என்று பேராசிரியர் கலாநிதி கைலாசபதி அவர்களாற் பாராட்டப்பட்ட

து. உயர் சாதியினரைப் படும் வேளாளரின் குழிக்களாக இருந்துவந்த பஞ்சப்பட்ட மக்கள் தமது உடபிரிவினைகளை அகற்றி ஒன்றுபட்டுப் போராட்டத் தொடர்க்கிறார்கள். பஞ்சப்பட்ட மக்களை இணைத்துப் போராட்ட வழியிற் செலுத்த பவரான ஜயாண்னன் உயர் சாதியிற் பிறந்தவராயினும் பஞ்சப்படவர் என்ற ரீதியில் பஞ்சமரில் ஒருவராகிறார்.

இந்நாவலில் ஒருபுறம் பஞ்சமர்கள் வர்க்க போதம் பெற்று வீரத்துடன் போராட்டத்தில் முன்னேறுவதைக் காட்டும் ஆசிரியர், மறுபுறத்தில் உயர் சாதியினரைப்படும் வேளாளரது குடும்ப ஊழல்களை விபரிக்கின்றார். சுமார் கால் நூற்றுண்டுக்கு மேலாக யாழிப்பாணப் பிரதேசத்தில் உயர்சாதியாரிடம் நிலவிய சமூக அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளை ஆசிரியர் ஆங்காங்கே தொகுத்துத் தருகின்றார்.

பஞ்சமரில் தாழும் ஒருவராக நின்று பெற்ற அனுபவத்தின் துணை காண டெமூதியதால் பொருளில் மட்டுமன்றி மொழி நடையிலும் கைத் தரமானதாக விளங்குகின்றது. இந்நாவலுக்கு முன்னுரை வழங்கிய ச. தில்லை நாதன் இந்நாவலைத் தற்கால சமுத்துத் தமிழிலக்கியத்தில் ஒரு கட்டம் என்பார். இந்நாவலில் 'வாழ்க்கை — கலை' இவற்றின் எல்லைக்கோடுகள் அழிந்து இரண்டும் இரண்டறக் கலந்து மெய்மையாக நூலை நிறைத்துள்ளன' என்று பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதியவர்கள் விமர்சித்துள்ளனமை இங்கு குறிப்பிடத் தக்கது.

இத்தகைய பாராட்டுதல் களைப் பெற்ற இந்நாவலில் (அ) அடிப்படையையிடப்பான

வௌரளாதாரக் கண்ணேட்டத் திற்கு முதன்மை தாப்படவில்லை யென்றும் (ஆ) நாவலின் இறுதிப் பகுதியில் வேலுப்பிள்ளைக் குமதிகாரனின் பேதத்தியும்.. எனவரும் தடித்த எழுத்துப்பகுதி, உயர் சாதியாளரின் பாலுறவு ஒழுக்கக் கேட்கான அம்பலப்படுத் துவரைத் ஆசிரியரது குரிக்கோள் என்று கருதத் தான்டுகின்ற தென்றும். (இ) சட்ட ரீதியான (தெந்திர்க்கடைப் பிரவேசத்தில்) அனுமதியில் அதிக நம்பிக்கை வைப்பதுபோலத் தோன்றுவது பஞ்சமரின் புரட்சிகர உணர்வை மட்டுப் படுத்துகின்றதென்றும் குற்றங்கள் கூறப்படுகின்றன. மார்க்கிச சித்தாந்த அடிப்படையில் இக்குறைபாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

கணேசலிங்கன் நீண்டபயணம், போர்கோலம் ஆகிய நாவல்களிற் காட்டியுள்ள பிரச்சினைகளின் கால கட்டத்திலேயே டானியலும் நின்று காட்டியுள்ளார். அறுபதுகளிற் சாதிப்போராட்டம் கொழுந்துவிட்டெடுத்த காலப் பின்னணியில் — கணேசலிங்கன் பஞ்சமருக்குப் புறம் பாக நின்று பஞ்சமரின் பிரச்சினைகளை அணுகினார். அவரது எழுத்தில் கோட்பாடுகள் துணை நின்றன. டானியல் பல காலம் பஞ்சப்பட்ட மக்களுடன் பழகிப் பெற்ற விடயங்களையும் பஞ்சமருள் ஒருவராக நின்று பெற்ற அனுபவங்களையும் துணை கொண்டு சுவைபட எழுதியுள்ளார். கணேசலிங்கன் தாழ்த் தப்பட்டோரில் ஒரு சில பிரிவினரை மட்டும் இணைத்துப் போராடவைத்தார். டானியல், பஞ்சப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் வேளாளப் பணக்காரருக்கெதிராக எவ்வாப் பஞ்சமர்களையுமே திரளவைக்கின்றார்.

இந் நாவலில் சாதித் திமிர் பிடித்த வேளாளரின் பிரதிநிதி களான வெலுப்பிள்ளை, சிறுப் பர், சண்முகம், சட்டம்பியார் முதலியோரையும் போராட்ட வீரர்களான ஜயான்னன் முதல் குமாரவேலன் ஈருக உள்ளவர் களையும் காட்டியுள்ள ஆசிரியர் இவ்விரு பிரிவினருக்கும்பால் உள்ள மூன்றாவது பிரிவினர் இப் போராட்டத்தில் வசிக்கும் பாத் திரம் என்ன என்பதைக் காட்ட வில்லை. சாதி ஏற்றத் தாழ்வில் நம்பிக்கையற்றவர்களும் ஆனால் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளாதவர்களுமான இந்த மூன்றாவது பிரிவினர் (கற்ற நடுத்தர வர்க்கத் தின் பெரும்பான மையினர்) எங்கே நிற்கின்றனர் என்ற டானியல் கருதுகிறோ? இதற்கு விடை ஆய்வுக்குரியது.

தெணியான் எழுதிய ‘விடிவை நோக்கி’ என்ற நாவல் யாழ்ப்பாணப் பகுதிக் கிராமமே மான் றில் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளுக்குக் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சிக்கலையும் அதில் அவர்கள் சமூகத்தவனுன் ஆசிரிய ஞாருவன் எதிர் கொள்ளும் எதிர்ப்புகளையும் அடையும் முன் னேற்றங்களையும் கூறுகின்றது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையைப் பொருளாகக் கொண்ட பொழுதும் பிரச்சினை ஆழமாக ஆராய்ப்படாமையால் நாவல் வெற்றி பெறத் தவறி விடுகின்றது.

சொக்கன் எழுதிய ‘சீதா’ சாதிப்பிரச்சினையை மேலெழுந்த வாரியான சமரச உணர்வி ஞாலோ அல்லது வெறும் உணர்ச்சி வசப்பட்ட எழுத்தின் மூலமோ தீர்க்கழுதியாது என்றும், அது உண்மையான — பசிரங்கமான — சுயநலமற்ற தியாகத்தின் மூலமே

தீர்க்கப்பட வேண்டியதென்றும் வலியுறுத்துவதாக அமைந்தது.

சாதி ஏற்றத் தாழ்வை உயர் சாதியினரின் கண்ணேட்டத்தில் மறுக்கும் வகையில் எழுதப்பட்ட இந் நாவல், தாழ்த்தப்பட்டவர் களது பிரச்சினைகளுக்கு முக்கிய மளிக்காமல், உயர் சாதியினரிடத்து இப்பிரச்சினை தொடர்பாக எழும் அலைகளையே காட்டுகின்றது. சாதி ஏற்றத் தாழ்வை ஒழி க்கும் முயற்சியில் உயர் சாதியினரான சமரச மனப்பான்மையினராலோ அல்லது எழுத்தாளர்களாலோ காத்திரமான எதையும் சாதிக்க முடிவு தில்லை என்பது நாவலில் தொனிக்கின்றது. சுயநலமற்ற — பகிரங்கமான — உண்மைத் தியாகமே துவும் நாவலில் எவராலும் செய்யப்படவில்லை. இதனால் இந்நாவல் சாதிப் பிரச்சினைபற்றிய கருத்துக்களைக் கூறும் நாவலாகவே காணப்படுகின்றது. டானியல் எடுத்துக்காட்டத் தவறிய அந்த மூன்றாவது பிரிவினர்தான் சொக்கன்று நாவலிற் காணப்படுகின்றனர் எனலாம். சாதிப் பிரச்சினையின் பகுக்கப்படுத்தில் எழுதப்பட்ட இந் நாவல் ஒரு வகையில் கோழை எழுத்தான ஞாருவனின் காதற் கதையாகவும், சக்களத்தி பெற்ற பிள்ளைக்குத் தனது பாலையூட்டி வளர்த்த தாயின் கதையாகவுமே அமைகின்றது.

ஒரு சமூகத்தின் விழிப்பையும் மாற்றத்தையும் பேசுகின்ற தென்ற குறிப்புடன் வெளிவந்த செங்கை ஆழியானின் ‘பிரளையம்’ நாவல் சிரித்திரன் இதழில் ‘மயான பூமி’ என்ற தலைப்புடன் தொடர்கதையாக வெளி வந்ததெனத் தெரிகின்றது.

(தொடரும்)

சோமவீர சேநுநாயகா சிறுகதை எழுதுவதில் மிகவும் திறமை படைத்தவர். மனித இயல்புக் ணாச சித்திரிப்பதில் இவரின் நோக்கும் போக்கும் ஏனையோரில் நின்றும் வேறுபட்டது. இவர் குடி காரணை மிகவும் ‘அப்பான்’ ப்பிள்ளை போல் சித்திரித்தவராவர். ‘அன்புக்குப் பயந்த மனிதர்’, ‘கணவனும் மணியெயும்’, ‘தாயின் கீதம்’ கூரிய சந்திரன் உதிக்கும் உலகில் முதலியன் இவரின் சிங்கள நாவல்கள். ‘தாயின் கீதத்’ துக்கு 1972-ல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. மிக அன்மையில் ‘சிறுகதை’ என்ற சிங்கள விமர்சன நூலொன்றை எழுதினார்.

பாய்க் கட்டு

சிங்களத்தில்: சோமவீர சேநுநாயகா
தமிழில்: திக்குவன்ஸீல் இருயாறு

கட்டிலுக்கு அருகே இருக்கும் கட்டிகாரத்தின் மணியோசையால் மேன்கா தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டால். குணசோம கைகள் இரண்டையும் கால்களுக்கிடையில் வைத்தவன்னாம் படுத்திருந்தான். இன்னும் ஜிந்து நிமிடங்களில் எழுந்திடுவான். நேரம் அதி காலை : - ० என்பதை அறிந்திருந்தபடியால் மேன்கா அப்படி நினைத்தான். மீண்டும் சற்றுந் தூங்கினான்.

எனினும் மீண்டும் கண்திறந்தபோது நேரம் 5-30 ஆகி யிருந்தது. மற்ற நாட்களைவிட இரண்டு மணித்தியால்பகள் சணங்கி இருந்தது.

‘ஓய்! குணே, மிகவும் விடிந்துவிட்டது’ என்று சொல்லி குணசோமவை அசைத்துவிட்டு மேன்கா குளினிக்குள் ஓடினான்.

குணசோம எழுந்து சோமபல் முறித்துக் கொண்டான். நேரம் ஜிந்தமரையாகி இருந்தது. மேலதிகமாக நித்திரை கொள்ளக் கிடைத்தபடியால் ஏற்பட்ட மகிழ்ச்சி குணசோமவின் மேனியை கும் இழுக்கியது. குணசோம தூக்கமயக்கத்தோடு மேல் தாடையை உயர்த்தி கொட்டாவியொன்றை விட்டான். சாரம் நிலத்தில் இருந்தது. தூக்கமயக்கம் காரணமாக குணசோம, கொஞ்ச நேரம் அப்படியே நின்றன. மேன்கா கேங்காய் உடைக்கும் சப்தம் குளினிக்குள்ளிருந்து கேட்டது. குணசோம சாரத்தை உடுத்த வண்ணம் குளினிக்குள் சென்றுன்.

‘இன்று மிகவும் கணங்கி விட்டதே! நாம் இன்று பகலைக்கு கந்தோர் ‘கெங்களில்’ சாப்பி வோம்’ குணசோம கண்களைக்

கசக்கியவன்னும் வாங்கின் மீது அமர்ந்து கொண்டான். பின்னர் “ஹ.. ஹாவ்” என்றபடி கொட்டாவியொன்று விட்டான்.

“ஓ.. சே! குணே, அப்படிச் செய்தால் எங்களுக்கு வேலைக் காரி ஒருத்தி இல்லை என்பதை கந்தோரில் உள்ள வர்கள் அறிந்து கொள்வார்கள்”

“எங்களுக்கு வேலைக்காரி இல்லையென்பது மற்றவர்களுக்குத் தெரியாதா?”

“ஆ...! குணே, நீங்கள் சொன்னீர்களா அப்படி அப்படிச் சொல்லவேண்டாம்; எங்களுக்கு வேலைக்காரிகள் ஒருவரல்ல இருவர் இருப்பதாக நான் சொல்லியுள்ளோன்”

“விடுந்துவிட்டபடியால் ஒரு மீண்டறியும், சோறும் சமைப்போம்”

“சே! குணே, சரியான வேட்கமல்லவா! நான் சீக்கிரம் சமைக்கிறேன்”

“மேன்கா! எவ்வளவு கணக்கிய போதும் கவனமாகத் தேங்காக துகுவுவும், தேங்காரம் துகுவுக்கமில் பட்டால் கீறல் விழும்; கவனமாகத் தேங்காரம் பிழியுவும்; நகம் தேயந்துவுடும்; சட்டி முடிகளைக் கழுவும்போது நகத தினுள் கரிததுண்டுகள் நுழைந்துவிடும்; ஆளில்லாதபடியால் கவனமாக இருக்கவும்”

மேன்காவும், குண்சோமாவும் அரசாங்க திணைக்களமொன்றில் இலிகிதர்களாக வேலைபார்ப்பவர்கள். திருமணம் செய்து மூன்று மாதம் இருக்கும். ஆயினும் வீட்டுவேலைக்கு ஒரு வருமில்லை. முடிந்த அளவு ஆளுதேயுனர்; இன்னும் சரிவர்கள்லை.

மேன்காவும், குண்சோமாவும் அதிகாஸையில் நித்திரைவிட்டெடும் வது மூன்றாண்தான். அதுத் தபடியாக கொஞ்ச நேரம் தூங்க

குவார்கள். “ஹ... ஹாவ்” என்று சொன்னபடி கொட்டாவிவிடுவார்கள். பின்னர் சமைப்பார்கள். காலை ஆகாரமாக அதில் கொஞ்சத்தைச் சாப்பிட விட்டு, சாப்பாட்டுப் பார்சல் களைச் சமந்து கொண்டு ‘கோச்சி’க்கு ஒடுவார்கள். அந்த ஒட்டத்தீங் வேகத்தைக் காணும் சிலர் கேட்பார்கள், ‘கோச்சி எதற்கு? அப்படியே ஒடிப்போய் விட முடியாதா?’ என்று. அடுத்த படியாக கொஞ்சம் குரியன் மேற்கே சாயத் துவங்கியதும் கந்தோரை விட்டு ஒடிவிடுவார்கள். இருட்டில் வீட்டிற்க வருவார்கள். குண்சோம யையெடுத்துக்கொண்டு கடைக்கு ஒடுவான். மேன்கா சமைப்பாள். இரவு பத்து மணிக்கு சாப்பிடுவார்கள். பதினெட்டு ஒரு உறங்குவார்கள். மீண்டும் அதிகாஸையுன்றரைக்கு கடிகாரம் ஒவியழுப்பும்!

காலையில் நேரம் தாழ்த்தி விட்டெடுந்த நாட்களில் மேன்கா மூன்றையெப் பாலித்து நடந்து கொள்வாள். அவன் முதலில் சோற்றைச் சமைப்பாள்; பின்னர் உருளைக்கிழங்கையும் நெத்துவிழையும் கலந்து ஒரு கறி சமைப்பாள். சாப்பாட்டுப் பார்சலைச் சமைப்பாள். அத்தோடு அவை இரண்டையும் பிரசந்து பிறர் விளங்கிக் கொள்ளாதபடி ‘சாம்பர்’ ஒன்றையும் தயார்ப்படுத்துவாள். அதையும் சோற்றில் வைப்பாள். நன்பர்களோடு சேர்ந்து வேலைக்காரிகளுக்கு ஏசியபடி ‘சாம்பலை’யும் சோற்றையும் உண்பாள்.

மிகவும் இரவாகி பசி ஏற்படும்போது குண்சோம இரண்டொரு முறை வயிற்றைத் தட்டிவிட்டு இவ்வாறு சொல்வாள்.

‘அதிகம் பசிக்கிறது. சாப் பாட்டை மேசைக்குக் கொண்டு போகாமல் குளினிக்குள்ளே சாப்பிடுவோம்.

‘ஓ... கே! யாராவது வந்தால்.... !’

‘குணே! குணே! எங்கள் தாயார் ஒரு கடிதம் அனுப்பி யுள்ளாரா. எங்கள் வீட்டு வேலைக்கு கர்லைன் ஆச்சி வருகி ரூஸாம் ஒரு நாள் மேன்கா சொன்னான்.

‘கோக், இல்லையா! குணே. ஆ! எவ்வளவு நல்லது! ஓா... ஓா.... !’

குண்சோமவும் சந்தோஷமிகுதியால் சிக்ரெட்டெடான்றைப் பற்றவைத்தான்.

‘குணே, ஆச்சி வந்ததும் நாங்கள் விடுதலை. அவள் சமைப்பாள், வெட்டுவாள், கழுவுவாள் குப்பை கூழங்களைக் கூட்டித் துப்பரவு செய்வான், ஆய்....! அப்பப்பா...! என்ன வேஷாக்கி நாம் அதிகம் தூங்குவோம். வேலைக்கு உண்போம், போவோம் வருவோம். ர... ர...’ மேன்கா விள் கண்கள் மகிழ்ச்சியால் துவிர்த்தன.

‘குணே, அப்படியென்றால் நாங்கள் என்ன செய்வது? நாங்கள் ‘பிலிம்’ பார்க்கப் போவோம், உலாவப்போவோம், அவை எல்லா வற்றுக்கும் மேலாக, நீண்ட நாட்களாக என்னால் முறைப்படி ஆட்டயனி டீண்டு செல்ல முடியவில்லை. அது ‘இலேசு’ பிட்ட வேலையா? ம்... குணே நிங்கள் எனக்கு கொண்டுடைய அழகாக வாரி முடிக்க உதனி செய்ய வேண்டும்’

‘ஆச்சிக்கு தெய்வம் மாதிரி உபசரிக்க வேண்டும். எங்களுள் ஒருவரானபடியால் நுழைக்கைக்கும் நல்லது தானே’ என்றால் குண்சோம,

சொன்ன அன்றே மாலையில் கர்லைன் ஆச்சி வந்தாள். முதலில் ஆச்சி தென்படவில்லை. பாய்க்கட்டெடான்றுதான் தென் பட்டது. பாய்க்கட்டை தலையில் வைந்துக் கொண்டு தின்னை மீது காலடி வைத்த ஆச்சியை நோக்கி கெளரவுமாக தன் பார்வையைச் செலுத்தினான் மேன்கா.

‘காலையிலிருந்தே வருகின் ரேன் தோனு; பஸ்காரன்கள் இத்தப் பாய்க்கட்ட ஏற்ற முடியாதென்றனர். பலாத்காரமாகத்தான் வந்தேன்’ ஆச்சி வெற்றிப் பிரமிதத்தே தாடு பேசினான்.

அன்று மாலை வீட்டில் அளவில்லாத மகிழ்ச்சி நிலவியது. குண்சோம பாட்டுப்பாடியபடி சிக்ரெட்டைப் புகைத்தான். மேன்கா பாட்டை அமைதியாக இசைத்தபடி தையவில் சடுபட்டான்.

ஆச்சியின் பாய்க்கட்டு இன்னும் ‘ஹாலி’ லே இருந்தது. ‘இந்தப் பாய்கள் அங்கே இருந்தால் பாதுகாப்பாக இராது. ஒவ்வொன்றுக் கீடுத்துக்கொண்டு போவார்கள். இவை என்றுயிர்மாதிரி. எந்த முக்கியமான பிரமுகரின் கட்டில் மீதும் போட்டு முடியும். இது ‘சுவல்திகா’ மொடல்; இது ‘அல்வா’ மொடல்; இவை ‘கல்வெஹே’ பாய்கள். எனக் கெளில் ‘பெட்டீட்’ ஜம்பதையிட இவை பெறுமதியானவை. பானது தோட்டத்துப் பண்ணிக்கொண்டு நான் பின்னிய பாய்கள் இவை’

‘பாக்களை விற்பதில்லையா?’ குண்சோம விளையாட்டுக்காகக் கேட்டான்.

‘இல்லை, மறுத்தயா. இவை கருக்குப் பணம் வேண்டாம்; உறைவிற் இடத்தை அழுக படுத்த இவற்றைக் கொணர்ந்தேன்’

மறுநாள் மாலை வேளையின் போது மேன்கா தனது கணவருடன் சந்தோஷமாக வந்து கொண்டிருந்தாள். அவர்கள் வருவதைக் கண்ட மாத்திரத் தில் ஆச்சி முன்னே ஒடிசென்றார்கள்.

‘நோனு, இன்று வீட்டு அழகைப் பாருங்கள்’

மேன்காவும் சீக்கிரம் வீட்டினுள் சென்றார்கள்.

பாய்க்கட்டை சாலையின் உட்கூரையில் பொருத்தியிருந்த ஆணிகளில் தொங்கவிட்டிருந்தாள். எல்லாக் கட்டில்களிலும் இருந்த பிடவைகளை அகற்றி விட்டு பன் பாய்களைப் போட்டிருந்தாள். சாய்மணையிலும் ஒரு சிறு துண்டுப் பாய் போடப்பட்டிருந்தது.

‘அழகுதானே, நோனு!'

பலமாக மூச்சினை உள்ளுக்கி முத்த மேன்கா இவ்வாறு

சொன்னால். ‘இவை பழைய மோஸ்தர் வேலைகள்லவா! ஆனுபதியால் நாம் பாய்களை அப்புறப்படுத்துவோ’ மேன்கா பாய்களைச் சுருட்டி, ஒரு கட்டாகக் கட்டி குசினிக்குள்வைத்தாள். ‘யார்சரி வந்தால் அப்போத்தியன்றே?’

‘நான் திரும்பிப் போகிறேன் நோனே. நீங்கள் வேறு யாரையாவது வேலைக்குத் தேடிக் கொள்ளுங்கள்’ கர்லீன் ஆச்சி மறுநாள் பாய்க்கட்டைத் தலையில் வைத்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள்.

அதிகாலை மூன்றாறைமணிக்கு கட்டி காரம் ஒலியெழுப்பியது. மேன்கா கண்களைத் துடைத்த வண்ணம் குசினிக்குள்வைத்தார்கள். குண்சோமவும் சாரத்தை தூக்கிப் பிடித்தபடி அவரின் பின்னால் சென்றார்கள். ★

மல்லிகை ஒரு வரலாற்றுக் கட்டத்தின் தேவையை ஒட்டி ஆரம்பிக்கப்பட்ட மாத இதழ்.

‘நமது நாடு கலாசாரப் பாலைவனம்’ என நம்மவர்கள் சிலரால் சொல்லப்பட்ட இறிவு மனப்பான்மையை தூடைத்தெறிந்து இந்த மன்னில் உள்ள ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு தளம் அமைத்துத் தருவதே அதனது தலையாய் கடமையும் இலட்சியமாக இருந்து வருகின்றது.



இந்த நாட்டின் இலக்கிய வரலாற்றையே முற்போக்குத் திசை வழியில் மாற்றியமைக்கும் வல்லமை இதற்கு உண்டு. நிகழ்காலத்தை மகத்தான் நம்பிக்கையுடனும் புதிய கம்பீரத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்கும் இம் மாசிகை, அதற்காக உழைப்பையே ‘சனையாக்கி வருகின்றது.

இந்தச் சத்திய வேள்வியில் தம்மையும் இணைத்துக் கொள்ள விரும்புவோர் நம்முடன் தொடர்பு கொள்ளலாம்.

வெனினும் ஆசியாவும்

ஜி. பொத்கோபாயேல்

சோவியத் மக்களும் உலகின் அணைத்து முற்போக்காளர்களும் வெனினவர்களது 16-வது பிறந்த தினத்தை இந்நாட்களில் கொண்டாடிக் கொண்டிருக்கி ஞார்கள்.

நல்லதொரு எதிர்காலத் துக்காக உழைக்கும் உண்மையான வீரர்கள் அணைவருக்கும் சமூக முன்னேற்றம், தேசிய, சமூக விடுதலைக்கான கருத்துக்களைக் கொண்டிருக்கும் அணைவருக்கும் உள்ளுயிர்பு எட்டுவனவாக வெனினது கருத்துக்கள் இன்று விளங்குவது குறிப்பிடத் தக்கது. ஆசியாவில் அடிமைத் தளைக்குட்பட்டிருந்த மக்களது புரட்சிகர ஆற்றலின்பால் வெனின் ஆழந்த நம்பிக்கை கொண்டிருந்தார். கிழக்குலகின் டெட்சோப டெசம் மக்கள், உலக வரலாற்றின் தலைவிடியை நிரணயிப்பதில் வகிக்கும் பெரும் பாத்திரத்தை முன்கூடியே கண்டறிந்திருந்தார்.

வெனின் தமது அரசியல் நடவடிக்கையின் ஆரம்ப நாட்டொட்டே காலனியாதிக்க, அரைக் காலனியாதிக்க நாட்களின் தேசிய விமோசன இயக்கங்கள் மீது விசேஷ கவனம் செலுத்தி வந்தார்.

தமது மாபெரும் ஆசிரியர்களான மார்க்ஸினதும் ராங்கல்

வினதும் சித்தாந்தங்களின் வழி வந்த வெனின் முதலாவது ரஸ்யப் புரட்சிக்குப் பின்னர் தோன்றிய கிழக்குலக மக்களது காலனி எதிர்ப்பு இயக்கத்தின் புதிய கட்டம் குறித்த மேலான மதிப் பீடு ஒன்றைச் செய்தார். இந்த காலனி எதிர்ப்பு இயக்கம் பொதுவில் ஏகாதிபத்தியவிரோத போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் நேச சக்தியாக இருப்பதை வெனின்கண்டார். ‘உலக அரசியலில் ஒரு பிழம்புருவம், ‘வர்க்க உணர்வு மிக்க ஜோப்பிய தொளிலாளிக்கு இன்று ஆசியாவிலும் தோழர்கள் உள்ளனர். இவர்களது எண்ணிக்கை வரம்பின்றி அதிகரிக்கும்’ என்று 1908-ல் வெனின் எழுதினார்.

அதே நேரத்தில் உலக பூர்வாக்கள் கூட, தொழிலாள வர்க்கத்துக்குப் பேரவை-விமோசன இயக்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் அணி திரள்வதை வெனின் கூட்டிக்காட்டி ஞார். இந்த நிலைபாடுகளில் தொழிலாள வர்க்கத்தினதும் தேசிய விமோசன இயக்கத்தினதும் ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவது, உலக பூர்வாக்கங்கு எதிரான ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிரான போராட்டத்தின் வெற்றிக்கு அவசியமா

எனு என்பதை வெளின் கண்டார்.

1917-ம் ஆண்டில் ரஷ்யாவில் நிகழ்ந்த மாபெரும் அக்டோபர் சோவிலிஸ்ப் புரட்சியானது தேசிய விமோசன இயக்கங்களுக்கு முன்னால் புதிய பாதைகளைத் திறந்து வைத்தது. அது உழைக்கும் மக்களும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களும் தமது ஆற்றலில் கொண்டிருந்த நம்பிக்கையை வலுப்படுத்தியது. அத்துடன் ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் சாகவதமானவையல்ல என்பதையுல் உவக மக்கள் அனைவரினதும் விமோசன லட்சியம் செயல்படுத்தக் கூடியது என்பதையும் மனித குலம் முழுவதற்கும் நிறுபித்துக் காட்டியது. அக்டோபர் புரட்சியானது, தொழிலாளர் வர்க்கப் புரட்சியுடன் காலனியாதிக்க விரோத இயக்கங்கள் இனைந்த தன் குறிப்பிடத்தக்க உதாரணத்தை முன்வைத்தது. அத்துடன் கிழக்குலகின் சகல மக்களினதும் ஏகாதிபத்திய விரோதப் போராட்டத்தின் ஒரு எழுச்சிக்கு சாதகமானதொரு நிலைமையை உருவாக்கிக் கொடுத்தது. தமது தேசிய விமோசனத்துக்கான தமது போராட்டத்துக்கு சக்திமிக்க ஆதரவு சோவியத்துக்களது பூமியில் இருப்பதைக் கிழக்குலக மக்கள் அறிந்துகொண்டார்கள்.

வெளின் கூறியதுபோல், அக்டோபர் சோவிலிஸ்ப் புரட்சியரானது, ‘அடிமைப்படுத்தப்பட்ட சகல மக்களும், ஏகாதிபத்தியருக்கத்தடியிலிருந்து தாமாகவே விடுதலையடையும் சாத்தியத்தை அளிக்கக்கூடிய, முழுவித்தியாசமிக்க சர்வதேச உறவுகளை’ ஸ்தாபித்தது.

சோவியத் ஆட்சியின் முதலாவது அயல் விவகாரக்

கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. வெளினது கைச்சாத்தைப் பெற்ற இந்த சமாதான ஆணை சோவியத்துக்களின் 2 வது அனைத்து ரஷ்ய—காங்கிரஸினால் நிறைவேற்றப்பட்டது. இந்த தல்தாவேஜூவில் சோவியத் அரசாங்கம் தேசிய விமோசனப் பிரச்சினை குறித்துத் தனது நிலையைத் தெளிவாகவும் ஜயத்திற்கிடமின்றியும் உறுதிப்படுத்தியது இந்த ஆணை, அந்திய நிலங்கள் மீது உரிமை கோருவதையும் தமது சுதந்திரத்துக்காசப் போராடும் மக்கள் மீது அந்திய மேலாதிக்கத்தையும் கடுமையாக எதிர்த்தது.

1917 டிசம்பர் 1-ந் திகதி வெளியிடப்பட்ட ‘அல்லலுறும் ரஷ்ய, கிழக்குலக மூல்லிம்கள் சகலருக்கும்’ என்ற சோவியத் அரசாங்கத்தின் ஹெண்டுகோள் ஜரு நிலையாய் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது சோவியத் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையின் சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்துகொள்ள உதவியது. இது சோவியத் ரஷ்ய அரசாங்கத்தின் கொள்கைக்குத் தெளிவான புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்திலும் ஆசியாவின் அரசியல் பிரச்சினையின் மீதான சோவியத் அரசாங்கத்தின் நிலைக்கும் அடித்தளமிட்டது.

ஏகாதிபத்திய அடக்குமறையின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த கிழக்குலகின் மக்களுக்கு சோவியத் அரசாங்கம் வருமாறு அறைகூவுள் விடுத்தது: ‘உங்கள் நாட்டை அவுமதிப்பவர்களையும் அடிமைப்படுத்துபவர்களையும் தூங்கி ஏற்பியுங்கள். உங்கள் குடும்பங்களையும் விடுகளையும் இனியும் அவர்கள் அவுமதிக்க அனுமதிக்காதீர்கள்! உங்கள் நாட்டிற்கு நீங்களே எழுமானர்கள்! உங்களது சொந்த வழியில்

உங்கள் வாழ்க்கையை நீங்களே அமைக்குக் கொள்ளுங்கள்! அது உங்கள் உரிமை. உங்கள் எதிர் காலம் உங்கள் சொந்தக் கருவிகளில் உள்ளது’

முடிவில் அந்த வேண்டு கோள் இவ்வாறுமைந்திருந்தது: ‘மதிப்புமிக்க ஜனநாயக சமாதானத்தை முன்னோக்கி நாம் உறுதியாக அனிவருத்துச் செல்கிறோம்.

‘அல்லவுறும் உலக மக்களது விமேர்சனம் நமது பதாகையில் பொறிக்கப்பட்டுள்ளது’

இவை வெறும் சாதாரண சொற்கள்ல. அவை நடை முறையால் உறுதிப் படுத்தப்பட்டவை.

தனது மோசமான பொருளாதார சிக்கல்களின் மத்தியிலும் — தன்னை உள்ளட்டு, ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியாளர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்த சோவியத் யூனியன், பிரிட்டன், இத்தாலி, பிரென்சு, கிரேக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்குப் பலியான துருக்கி மக்களுக்கு உதவிக்கரம் நிட்டியது. 1911 மார்ச் 16-ம் திகதி கைச்சாத்தான் சோவியத் — துருக்கி ஒப்பந்தமானது, சோவியத் ரஷ்யாவினது உழைக்கும் மக்களினதும் ஆசிய மக்களின் தேசிய விமோசன இயக்கத்தினதும் நவன்களின் ஜக்கியத்தை வலியுறுத்தியது. ஸாரிஸ்ட் ரஷ்யாவுக்கும் துருக்கிக்குமிடையிலிருந்த சகல கடப்பாடுகளிலிருந்தும் துருக்கியை விடுதலை செய்து சோவியத் அரசாங்கம் பிரஸ்டனப்படுத்தியது. அது வழங்கிய பொருளாயது உதவியை தார்மீக, அரசியல் ஆதாவும் துருக்கி தனது சுதந்திரத்தை அடைவதற்குப் பிரதான பாத்திரத்தை வகித்து

தன் சோவியத் நாடும் வெளி நூம் வழங்கிய உதவி குறித்து துருக்கியின் ஜனுதிபதி கமால் அதாத்துருக் வருமாறு கூறினார்: வெள்ளின் செய்த வைத்தத் தொடர்ந்து செய்து வருவதை துருக்கி மறக்கவே மாட்டாது. சோவியத் யூனியனுட்டனு துருக்கியின் நட்புறவு நமது சுதந்திரத்தின் ஒரு திருப்பு முனையாகும் என்று நான் கருதுகிறேன்?

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வட்டிகளை எதிர்த்துத் தனது சுதந்திரத்துக்காக ஆப்கானில் தான் போர் தொடுத்த இன்னல் மிக்க நிலையில் சோவியத் யூனியன் தனது நேசக்கரத்தை நீட்டியது. லெனினவர்களது முன்முயற்சியினால் 1921 பெப்ரவரி 8-ம் திகதி சோவியத் — ஆப்கானில் உடன்படிக்கை கைச்சாத்தானது. ஆப்கானில்தானின் மெய்யான சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நேர்க்கமாகவே இந்த உடன்படிக்கை செய்யப்பட்டது. இதன் கீழ் சோவியத் யூனியார் நாணய, மற்றும் பொருளாயத் தடவியை ஆப்கானில்தானுக்கு வழங்கியது,

இதே காலகட்டத்தில் சோவியத் — ஈரானிய உடன்படிக்கை கைச்சாத்தானது. ஹரிஸ்ட் அரசாங்கத்துக்கும், ரஷ்ய முதலாளிகளுக்கும் அக்டோபர் சோஷலிஸ் புரட்சிக்கு முன்னர் கொந்தமாகவிருந்த சராணின் சொத்துக்களையும் உடமைகளையும் சோவியத் ரஷ்யா திருப்பி அளித்தது.

சோவியத் யூனியன் தனது தெற்கத்திய அயல் நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கை களும், இளம் சோவியத் நாட்டின் இதர அயல்துறைக் கொள்கை நடவடிக்கைகளும் ஆசிய மக்களது வரலாற்றுப்

பிரசித்தி பெற்ற இயக்கத்தில் பிரதான பாத்திரத்தை வகித்தது.

ஏகாதிபத்திய விரோதப் போராட்டத்தில் காலனியாதிக்க அடிமை நாடுகளின் மக்களின் பரந்த பகுதிகள் தீவிரமாக ஈடுபட்டன. சீனவிலும் ஏற்காசிய உப கண்டத்திலும், இந்தோ சின தீபகற்பத்திலும் நடைபெற்ற நிகழ்வுகள், மங்கோலியப் புரட்சி. அரபு கிழக்கின் நெருக்கடிகள் - இவை யாவும் கிழக்குலக மக்களது தேசிய விமோசனப் போராட்டம், உலக புரட்சிகரப் போக்கின் பிரதான காரணிகளில் ஒன்றுக் மாறி வருவதன் சான்றுகளுள்ளன.

சோவியத் யூனியன் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. லெனினது கருத்துக்களும் அக்டோபர் புரட்சியின் கருத்துக்களும் ஆசிய மக்களிடையே மேலும் பரவி வருகின்றன.

அக்டோபர் புரட்சி முடிவடைந்து பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்த ரவீந் திரநாத் தாகூர். புரட்சி மக்களது சிந்தனையில் ஏற்படுத்திய செல்வாக்குக் குறித்துப் பின்வருமாறு எழுதினார்: ‘இங்கு கூட புரட்சிகர வேண்டுகொள்ள உலகளாவியதுதான். இந்த நாடு-

தின் மக்கள் மனிதகுலம் முழுமையினதும் நலன்கள் குறித்துச் சிந்திக்கின்றார்கள். உலக வரலாற்றின் மேடையில் இருந்த திரை இன்று மேலே போய் விட்டது..... முக்கியமானது என்னவெனில் அல்லல்படும் மனிதகுலம் இன்று முன்னரைக்கட்டிலும் உலக அரங்கில் விரூப்பந்த தோற்றத்தைப் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் அவர்கள் தனிமைப்பட்டிருந்தார்கள். அவர்கள் தமது உண்மையான ஆற்றலை அறியாதிருந்தார்கள். தங்கள் விதியென்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள்..... ஒடுக்கப்பட்ட மனிதகுலம் இன்று எங்கும் எதிர்ப்புணர்வுடன் எழுந்து விட்டது’

இன்று வெட்கங்கெட்டு காலனியாதிக்க அமைப்புக்கு முடிவுகட்டப்பட்டு விட்டது. இளம் தேசிய நாடுகள், உலக அரசியலில் பிரதான சக்தியாக மாறியுள்ளன.

முன்னாள் அடிமை நடுகளின் மக்கள் முழு உலகினதும் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கை வகிப்பார்களானது தீர்க்க தரிசனத்தை உலக உறவுகளிலான இன்றைய வளர்ச்சி முழுமையாக உறுதிப்படுத்துகிறது. ★

சிறிது பார்வைக் குறைவுள்ள கணவளைக்குவன் தன் மனைவியுடன் சித்திரக் கண்காட்சியோன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். நன்கு அலங்கரிக்கப்பட்ட ‘பிறேம்’ ஒன்றுக்குள்ளிருந்த படத்தை நேரில் நின்று பார்த்துவிட்டு அவன் ஒலமிட்டான்.

‘ஐவையே, அது தான் நான் பார்த்த உருவப்படங்களிலெல்லாம் மிகவும் அங்கமானது என்பதில் சந்தேகமேயில்லை’

‘வாருங்கள் போவோம்’ என்று அவமானம் தாங்காது அவனது கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு மனைவி சொர்றுள்.

‘அது ஒவியமல்ல, ஒரு நிலைக்கண்ணாடு’
மிறர்.



சிறைச்சாலை சிந்தனைகள்

பண்ணுமத்துக் கவிரயyar

கட்டுப்பாடு
கடுஞ்சிறை வாசம்—
வேட்கையும் புரட்சியும்
வெஞ் சிறைக் குள்ளே—
கோரிக்கையற்று
கொளவும் படாததாய்

நீறி பூத்த
நெருப்பாய்க் கிடக்குது!

இரவின் முனகல்—
தனிமைக் குழுறல்.

சுவர்களின் வெளியே
சேய்மையில் எங்கோ
எதிரொலித்திடும்
மனிதர்களின் நாதம்;
கொந்தளித்திடும்
மனித ஒசைகள்—

மனதை உலுக்குது!
மனதை உலுக்குது!

சோர்ந்து மடியும்
நினைவுகள் — நெஞ்சில்
மீண்டும் மீண்டும்
உயிர்த் தெழுகின்றன—
சொல் ஒவ்வொன்றும்
செயல் ஒவ்வொன்றும்

மனதினில் அசை
மீட்டுகிட்டென் யான்-

முச்சடைத் திடும்
சந்துகள், பொந்துகள்
இருள் மண்டிக் கிடக்கும்
ஓழுங்கைகள், வழிகள்

எங்கணும் நெரிசல்!
மானுட நெரிசல்!

தளர்ந்த பாதங்கள்
 தாளமிட்டு... . . .
 நடந்திடுமோசை-
 புருவங்கள் தோறும்
 போராட்டத் தழும்புகள்;
 நெற்றைய துயரம்
 நாளைய நம்பிக்கை
 பளிச்சிடும் பார்வை
 கலந்திடும் கண்கள்:
 வெடிப்புகள் கண்டு
 நடைகா தளர்ந்த
 கோடானு கோடி
 பாத அடிகள்—

முடிவற்ற கோடி
 மனித உயிர்கள்.

முகங்களற்ற
 அநாமதேயங்களாய்க்
 குமைந்து சோர்ந்த
 கோடி இதயங்கள்;
 அரசியல் பகடையாய்
 அலைக் கழிந்திட்ட
 அனந்த கோடி
 பட்டினி வயிறுகள்—

காலத்தின் எந்த
 சந்திப்பு முனையில்
 இவைகள் யாவும்
 கக்குமோ எரிமலை?

அடக்கப்பட்ட
 அபிலாஸைகள்
 மறுதலிப்புகள்
 ஏற்றத் தாழ்வுகள்

எல்லாம் எங்கே
 குழநி வெடிக்குமோ?

ஆயினும் இந்த
 அபிலாஸைகள்
 இளமை தள்ளும்
 எழுச்சிகள் யாவும்
 மறுக்கப்பட்டு
 அடங்கியமுங்கி
 கற்றிப் பிணைத்த
 சங்கிலி களுக்குள்

சோர்வுடன் செத்துத்
 துயிலுகின்றன!

நித்திரையில் நான்
 உகம்பிடும் வேலை

சல சல்ததிடும்
சங்கிலிச் சத்தம்
வாழ்வின் சிரிப்பை
வற்புறுத்தியே

நெஞ்சில் அலீகன்
பொங்கிடச் செய்யுது!

வறுமை யென்னும்
வெஞ்சிறை விட்டு
அவல் வாழ்வின்
விலங்குக் எறுத்து
அன்னை பூமியை
விடுத்திடவே—

வேட்கை கொண்டேன்—
வெஞ்சினம் கொண்டேன்!

கொண்ட சபதம்
நிறைவேறு முன்னர்
கொடுஞ் சிறையில் — நான்
வீணில் மடிவலே?

மறைந்த தெலுங்கானக் கவிஞர் மஹநாம் முஹியுத்தின் உடைய
கவிதையொன்றின் தழுவல்.

இரு ரயில்

நடுச் சாமத்தின் நிசப்தத்தில்
புத்தகரும் கையுமாய்த்
தனிமையில் நான்
இருக்கையில்
தினமும்
இதே நேரம்
இந்த ரயில்
எங்கள் கிராமத்தின்
பூரண நிர்ச்சலனத்தைக்
கம்பீரமாகக் கிழித்துக்கொண்டு
பேரோசையிட்டு ஓடும்.
சிறிது சிறிதாய்

ஓசை தணிய
அமைதி மீண்டும்
குழந்து வரும்.

நெடுந்தொலை சென்று
கூவிடும் சத்தம்
காற்றிலே மயங்கித்
தேய்ந்து கேட்கும்.
இந்த ரயில்,
மனதையும் மெஸ்ல
வருடிச் செல்லுமே,

மாவை நீத்தியானந்தன்

MR. MOON

குந்தாவல்

Alagu Subramaniam

மினிடி முனி

தமிழ்மேஸ்த்ரி: நாளூட்டிதாங்கல்

‘உங்களுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருடனும் இப்படித்தான் நடந்து கொள்ளிருக்களோ?’ என்று கேட்டாள்.

எனது பியியை முற்றுக்குத் தளர்த்தி அவளை விடுவிததேன். என்னை விழுங்கி விடுவதைப் போல் பார்த்தாள்,

‘நான் தேடிக்கொண்டிருக்கும். எனக்குப் பொருத்தமான நல்ல பெண் நீயாகத்தானிருக்கும்’ என்றேன்.

‘ஆம் நானெலூரு நல்ல பேண் தான்’ என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

எனக்குப் பின்னைவிருந்த பெரிய கண்ணுடியை நோக்கித்திருப்பி எனது முகத்திற் படிந்திருந்த உடடடுச் சாயத்தைக் கைக்குட்டையால் ஒற்றியெடுத்தேன். எனக்குப் பின்னால் நின்றுகொண்டு எனது செய்கைகளை வெகுளித்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது. அருகே சென்று அவளை அஸ்தத்தவாறு.

‘பெமிற்றியஸ் வந்துவிடுவார். அதற்குள் வெளியே போவதற்குத் தயாராயிரு என்றேன். ‘யாரவர்?’

‘சிறிது நேர த்தில் வருவார் காட்டுகிறேன்.

சனிக்கிழமைதோறும் நான் செய்யவேண்டிய சில கடமைகளை அவசரமாகச் செய்து முடித்துப் புறப்படும்போது பெமிற்றியஸ் உள்ளே வந்தார். அவனுக்கு அவரை அறிமுகம் செய்தேன்.

‘டயானு இவர்தான் நன்பர் பெமிற்றியஸ்’

‘டயானு சோப்பர்’ என்று திருத்தினான்.

‘நல்லது டயானு சோப்பர், இவர் தான் எனது நண்பர் பெமிற்றியஸ்’ என்று மீண்டுமொருமறை கூறினேன். பின்னர் பெமிற்றியஸை நோக்கித்திரும்பி,

‘திருவாளர் பெமிற்றியஸ் பப்படாபௌலஸ் அவர்களே செல்வி டயானு சோப்பரைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடையுங்

கன் என்று நாடகப் பாணியில் கைகளையகைத்துக் கூறினேன்.

பெமிற்றியஸ் பணிவாகக் குவீந்து ஒரு குழந்தையைப் போலச் சிரித்தார். தனக்கு விருப்பமானவர்களைக் காணும் போது இப்படித்தான் நடந்து கொள்வார். நாங்கள் மூவரும் ஒன்றுக் வெளியே சென்றேயும். எனக்கும் பெமிற்றியசிற்கும் டையில் டயான நடந்து வந்தாள். பெமிற்றியஸ் என்னையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துப் புன்னகைத்தார். பெமிற்றியசும் நானும் சம உயரமுடையவரீகள். அவள் எங்கள் தோளளவு உயரமாக ஆனால் மிக அழகாகவிருந்தாள். அகன்ற தோள்களும் சிறுத்த இடையும் மீண்டும் அகன்ற கீழ்ப்பாகமும் கொண்டு அருமையான சிறப்பம் போலக் காணப் பட்டாள். எடுப்பான மார்ப கங்கள் கிறக்கமுட்டச் செய்தன.

‘நாங்கள் எங்கே போகி வரும்?’ டயான கேட்டாள்.

‘டயானுக் குட்டியே, நாங்கள் இந்திய உணவுக்காலைக்குப் போகிறோம். ஆனால் அதற்கு முன் கொஞ்சம் மது அருந்து வோம்’ என்றார் பெமிற்றியஸ்.

பெமிற்றியஸ் தனக்குப் பிடித்தமானவர்களுடன் விரைவில் ஒன்றிவிடுவார். அவர் ‘குட்டி’ என்று அழைத்ததால் டயானு கோபமுற்றிருப்பாளோ வென்று அறிய அவளை நோக்கினேன். அவள் அது பற்ற அலட்டிக்கொள்ளவில்லை.

‘நானும் பெமிற்றியசும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய உணவுக்காலைக்குச் செல்வோம். உங்களுக்கு இந்திய உணவு பிடிக்குமோ?’ என்று அவளைக் கேட்டேன்.

‘நான் ஆங்கிலேயரின் உணவை மட்டுந்தான் காப்பிட்

திருக்கிறேன் எனவே வேறொந்த உணவைப் பற்றியும் எனக்குத் தெரியாது’ என்றார்.

‘எளிமையானவளே, இந்திய உணவு மிக நன்றாயிருக்கும். என்றார் பெமிற்றியஸ்.

நான் அவரிடமிருந்த அந்த வார்த்தையை எதிர்பார்த்தேன். ‘எளிமையானவளே’ என்ற அந்த வார்த்தையை இப்போது கூறிவிட்டார். பெமிற்றியசின் அகராதியில் அண்பையும், இரக்கத்தையும் குறிக்கும் வார்த்தை அது. விரைவில் மதுச்சாலையைச் சென்றடைந்தோம்.

‘இந்த மதுச்சாலைக்கு நேரே, திரேதான் இந்திய உணவுக்காலை இருக்கிறது. அங்கிருந்து நாலுரச் செய்யும் நாறுமணம் காற்றில் மிதந்து வருவதை நீங்கள் நுகரமுடியும்’ என்றேன்.

‘ஆம், உண்மைதான். வாச ஜெத் திரவியங்களின் மணம் முக்கைத் துளைக்கிறது’ என்றார்.

‘இந்திய வாசனைத்திரவியங்களின் சிறப்பீற்கு எல்லையில்லை’ என்றார் பெமிற்றியஸ்.

மதுச்சாலைக்குள் நுழைந்த போது எனது ஆர்மேனிய நண்பரொருவர் எங்களை வரவேற்றார். கௌலாக்கியன் என்ற அந்த நண்பன்ற டயானுவுக்கு அறிமுகம் செய்துவைத் தேன். பெமிற்றியசுக்கு அவரை ஏற்கனவே தெரியும்.

‘நீங்கள் அன்று அறிமுகங்கள் செய்துவைத்தவரின் நடத்தை படுமோசமானதாக இருக்கிறது, அவர் ஒரு நல்ல வாடிக்கையாளராக எங்குத் தெரியவில்லை’ என்று சிறிது வெறுப்புக் கலந்த குரலிற் கூறினார் கௌலாக்கியன். அவரும் ஒரு புத்தக வியாபாரிதான்.

‘யாரவர்?’ என்று கேட்டேன்.

‘உங்களுடைய நண்பர். அந்தக் கொடிய ஒவியர். ஏதோ வொரு பெயர்..... ஆ! ஹரஸ்டமுன்’

பெயிற்றியல் கொபங்கொண்டு பொங்கியெழுந்தார்: ‘எமது நண்பரைப்பற்றி எம்மிடமே கீழ்த்தரமாகப் பேசு உமக்கு என்ன துணிவுவேண்டும். என்றவாறே அவரை நெஞ்சிறபிடித்துத் தன்னினார்.

‘இப்படியெல்லாம் செய்து என்னைப் பயமுறுத்த முடியாது’ கௌலாக்கியன் தன்னிச் சமநிலைப் படுத்திக்கொண்டு சொன்னார்.

அவர்களிடையே டயான குறுக்கிட்டாள். ‘எனதன்பான சிறுவர்களே சண்டை போடாதிர்கள்’

‘வாருங்கள் மது அருந்து வோம்’ திட்டரென மனம்மாறு கௌலாக்கியனை முதுகிற்தட்டி அழைத்தார் பெயிற்றியல். பின்னர் மது அருந்தும்போது தன்னுள் ஏதோ முனுமுனுத்தார்.

‘என்ன அலட்டுகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘பொது இடங்களில் எனது நண்பர்களை அவமதிப்போரை எனக்குப் பிடிக்காது’ என்றார்.

‘வாயை மூடும், விசர்த்த நமாகக் கைதைக்கவேண்டாம். என்றார் கௌலாக்கியன்.

‘ஆர்மேனிய நாடே நீ வாயை மூடடா’

‘ஹத்தைச் சைபரியனே எண்ணடா உளறுகிறுய்?’

நான் இருவரையும் ஒரு வாறு சமாதானப்படுத்தினேன். பெயிற்றியல் நால்வரின் கிண்

ணங்களிலும் பியரை நிறைத்தார். நடுங்கிக் கொண்டிருந்த அவருடைய கையிலிருந்த போத்தில் கவிழ்ந்து நிலமெல்லாம் பியர் சிந்தியது.

‘நல்ல பியரை நீங்கள் வீணாக்குகிறீர்கள்’ என்றேன்.

‘உண்மைதான்’ என்றபடி போத்தலை நிமிர்த்தினார்.

‘கௌலாக்கியன், நடந்ததை மறந்துவிடுங்கள். மது அருந்தி மகிழ்வோம்’ என்று அவரைச் சரிசெய்தேன்.

நாங்கள் அமைதியாகவும், விரைவாகவும் குடித்தோம். கௌலாக்கியன் எழுந்து சென்று மேலும் மது வாங்கிவந்தார். சொக்கிளேற்றுப் பெட்டியைக் கண்டு மகிழும் முழந்தையொன் நைப்போல் அதனைப் பார்த்துப் புன்னைக்கத்தார் பெயிற்றியல்.

‘உங்களை இந்திலையிற் காண மிகிழ்ச்சியாகவிருக்கிறது’ என்றேன்.

கண்ணடிக் கிண்ணங்களை மேசையிற் பரப்பியிட்டு அவற்றிற்கு மேலாக பெயிற்றியகம் கௌலாக்கியனும் கைகுலுக்கினார்கள். அவர்களுக்கு இடையே டயான மது அருந்திக்கொண்டிருந்தாள் அவருடைய சிறிய விரல்களால் அந்தப் பேரிய கண்ணடிக்கிண்ணத்தை உறுதியாகப் பற்ற முடியவில்லை. அந்தப் பெரிய கிண்ணம் அவளை இன்னும் சிறியவளாகக் காட்டிற்று.

பெயிற்றியல் இரண்டே மிடறுகளில் அவ்வளவையும் குடித்துவிட்டுக் கடிரையில் சாய்ந்து அமர்ந்தார். கண்களை முடிக்கொண்டு இடதுகை முஷ்டிமேல் வலதுகை விரல்களைச் சொடுக்கிக் கொட்ட மேழுப்பிக் கொண்டு கணவுலகில் மிதந்தார். கௌலாக்கியன் ஆழ்ந்த துக்கத்

தில் முழ்கியிருந்தார். போதை ரை ஏற் அவர் கவலைகள் மிகுந் தவராகக் காணப்பட்டார். அழுது வடியும் பெரிய கணகள் அவருடைய தோற்றத்தை இன் னும் மோசமாக்கின. அவருடைய கண்களில் மரணதேவதை குடிகொண்டுள்ளதாக நண்பர் கள் குறிப்பிடுவார்கள். கெள் லாக்கியன் எங்களைப் பார்த்துப் பல்தெரியப் புன்னகை ஒன்றை வீசினார். மிகவும் பரிதாபமாக இருந்தது. பெமிர்றியல் ஞானே தயம் பெற்றவர்போலத் திடை ரென்று எழுந்தார்.

‘நீங்கள் சொன்னது மிகச் சரி. ஹரல்ட் மூன் வினேதப் பிராணிதான். மாருமே அதை மறுக்கமாட்டார்கள். நீங்கள் நஷ்பர்களிடையே சின்னு முடி கிழிர்களை எண்ணித்தான் நான் கோபித்தேன். தப்பாக எண்ணுதீர்கள்’ என்று எழுந்து நின்று கூறவிட்டு கதிரையில் போத்தென்று அமர்ந்தார்.

‘நீங்கள் அப்படி நடந்து கொண்டது எனக்கு வியப்பாயிருந்தது. ஹரல்ட் மூன் ஒரு வினேத மனிதன் என்பதை மட்டுந்தான் சொல்வவந்தேன். நன் பர்களான உங்களிடையே எவ் விதச் சச்சரவையும் தோற்று விக்க நான் விரும்பவில்லை. என்று விக்கி விக்கிச் சொல்லார் கெள்லாக்கியன்.

‘நடந்ததை மறந்துவிடுங்கள். இதயபூரவமாக நான் வருந்துகிறேன். அதுசரி ஹரல்ட் மூன் என்ன கெய்தார்?’ என்று கேட்டார் பெமிற்றியல்.

கெள்லாக்கியன் டயாலு வைப் பார்த்து அசட்டுப் புன்னகையான்றை வீசினார். அவள் என்னை நோக்கித் திரும்பிச் சொன்னால்.

‘உங்கள் நன் பர்களெல்லாம் வினேதமானவர்களாக இருக்கி

ரூர் கள். இங்கிருப்பவர் கணை டட்டும் நான் குறிப்பிடவில்லை. ஊரல்ட்டமூனையும் சேர் ததுத் தான் சொல்கிறேன்.’

‘அவர் ஒரு அநுமையான மனிதர். பழகுவதற்கு மிகவும் இனியவர்கு அவரிடம் எந்தவித மான கோளாறுகளும் இல்லை’ என்றேன்.

‘பழகுவதற்கு இனிமையானவர், நல்லது. அவர் என்னிடம் எப்படி நடந்துகொண்டார் தெரியுமா? தனது ஒரியங்கள் சிலவற்றை எனக்கு விற்கிறார். சில நாட்களின் பின் வந்து வோக்கர் என்ற தனது நன்பர் அவற்றைப் பார்க்க வேண்டுமென்றும் அடுத்தநாள் அவற்றைக் கொண்டுவந்து தந்துவிடுவதாகவும் சத்தியம் செய்தார். ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை. அந்த ஒரியங்களை மீண்டும் யாருக்கோ விற்றுவிட்டதாக அறிந்தேன்’ என ரூர் கெள்லாக்கியன்.

‘என்ன ஒரு படத்தை இருவருக்கு இரண்டுதடவை விற்கிறாரா?’ டயாலு கேட்டாள்.

‘ஆம்.

‘இருக்கலாம், இரண்டாவது தடவையும் அவர் அந்த ஒரியங்களை விற்றிருக்கக் கூடும். அவருக்குப் பணம் தேவைப்பட்டிருக்கும் அதற்காக விற்றிருப்பார். அவருடைய ஏற்மையைப் பற்றி நீங்கள் அறியமாட்டார்கள். பணமுடையால் அவர் அடிக்கடி அவதியறுவார். உணவிற்கே காசில்லாது எத்தனையோ நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறார். அவரும் சாப்பிடத்தானே வேண்டும். ஹரல்ட்டமூன் ஒரு மேததான். ஆனால் சாதாரணமக்களுக்குரிய பசி அவருக்கும் இருக்கத்தானே செய்கின்றது. தனக்கென நிரந்தர வருமானங்கள் தரக்கடிய திட்டமொன்றை

அவர் வகுத்துக் கொள்ள வேண்டும். எப்படியோ அந்த வறிய கலைஞரின் செய்கைகளை நான் கள் மன்னித்தேயாக வேண்டும். ஹரல்ட்முன் நின்டகாலம் வாழ வேண்டும். அந்த மேதையை வாழவைப்பது எங்களுடைய தலையாய கடமை' என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய டெமிற்றியஸ் கௌலாக்கியனை நோக்கி,

'ஹரல்ட்முன் மிகுந்த இரக்க குணம் வாய்ந்தவரென்பது உங்களுக்குத் தெரியுமா? தன் னிடமிருக்கும் கடைசிப் பெண்ணி யைக்கூட அவர் இன்னெருவருக்காகவே செலவிடுவார். பின்னர் என்னை நோக்கி திரும்பி மிகக் குறுதியுடன்'

'ஹரி, நான் சொல்வது சரிதானே?' என்று கேட்டார்.

'மிகச்சரி' என்று கூறிவிட்டு டயானுவை நோக்கி 'இருநாள் ஹரல்ட்முன் எனது கடைக்கு வந்தார். ஒரு புத்தகத்தை இரவல் தரும்படி கேட்டார். பின்னர் தானே அலுமாரியிலிருந்த ஒரு நாவலை எடுத்துத் தான் வாசிக்கப்போவதாகச் சொன்னார். புத்தகத்தை அசுத்தப் படுத்தாமல் கொண்டுவந்து தரும்படி கூறினேன். அவர் ஒப்புக்கொண்டு புத்தகத்தை எடுத்துச் சென்றார். இன்னெரு புத்தகக் கடைக்குச் சென்று அந்நாவலை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் எனக்கு ஒரு சிறிய மனிக்கின் கருட்டுப் பெட்டிப் பாங்கித்தந்தார். அவருடைய செய்கையை உடலே நான் புரிந்துகொண்டேன். ஆனால் அதுபற்றிக் கேட்கவில்லை. பின்னர் அடுத்தநாள் அந்தப் புத்தகக் கடை முகாமையாளரிடம் சென்று எனது ஊக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன்'

'அந்தப் பணத்தில் உங்களுக்கும் சுருட்டு வாங்கித்தந்தாரே அதைத்தான் இரக்க குணமென்கிறேன்' என்று கதிரையிலிருந்து துள்ளியெழுந்து சத்தமிட்டுக் கூறினார் டெமிற்றியஸ். அவருடைய இச்செய்கை மூட்டிலிட்ட சிரிப்பை டயானுவால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. குபிரெஞ்சு சிரித்தாள். அவருடைய உடையெல்லாம் வாயிலிருந்த பியர் சிதறியது.

'பியர் உடையைக் கறைப் படுத்தாது நீங்கள் ஹரல்ட்முனைப்பற்றி இன்னும் சொல் லுங்கள் ஹரி' என்றார் டெமிற்றியஸ்;

'இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன ஒருநாள் ஹரல்ட்முன் எனது கடைக்கு வந்து தனது ஸிட்டரை அரைக்கிற வன் காக்கு என்னிடம் விற்கூர். பின்னர் என்னையும் மதுச்சாலைக்கு அழைத்துச் சென்று அந்தப் பணத்திலேயே எனக்கும் மது வாங்கித்தந்தார். பணத்தைச் செலவு செய்வது பற்றி அவர் சிந்திப்படுத்தியில்லை' என்றேன்.

'நான் சொன்னது சரிதானே?' என்று கௌலாக்கியனைப் பார்த்துக் கேட்டார் டெமிற்றியஸ். பின்னர் மேசைக்குச் சென்று இன்னும் மது வாங்கிவந்து வைத்துவிட்டு எதிரேயுள்ள உணவுச் சாலைக்குச் சென்று நால்வருக்காக உணவுதயார்செய்து வைக்குமாறு கூறிவிட்டு வந்தார். இந்திய உணவு வகைகளில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். உறைப்பான இந்திய உறுகாயென்றால் அவருக்கு உயிர். நான் அவருடன் உணவுண்ணச் செல்லும்போதெல்லாம் உணவுவகைகளைத் தேர்ந்தெடுக்க அவரை யேயிட்டுவிடுவேன்; மிகுந்த கவ

நெத்துடன் அவர் தனது கடமையை நிறைவேற்றுவார். பிரதான உணவுகளுடன் சேர்க்கக் கூடிய வாசனைத்திரவியங்களைத் தானே சென்று எடுத்துவந்து அளவாகச் சேர்த்துவிடுவார். அது உணவிற்கு அபரிமிதமான கலவையையூட்டும்.

பெடமிற்றியல் திரும்பிவந்த தும் டயான எழுந்தாள். 'நாங்கள் சாப்பிடச் செல்வோமா?'*

'கொஞ்சம்பொறு டயானுக் கூட்டியே. இன்னுங் கொஞ்சம் மது அருந்திவிட்டுச் செல் வோம்' என்றபடி அவனுடைய முதுகிற் தட்டினர்.

டயான தலையைப் பின்னாற் சாய்த்துக்கொண்டு சிரித்தாள். கெள்ளாக்கியன் துக்கத்துடன் கண்களைச் சுழற்றினார். மதுச் சாலை மூடும்வரை குடித்தோம். கடைச் சொந்தக்காரன் கடையை மூடுவதற்கு ஆபத்தம் செய்தபோது நாங்கள் நால்லவர் மட்டுமே அங்கிருந்தோம். எங்கள் கிண்ணங்கள் மீண்டும் நிரம்பின.

'விரைவாகக் குடியுங்கள் இன்னெல்லாமுறை வாங்கிவருகிறேன்' என்றார் பெடமிற்றியல்.

'இனியும் உங்களுக்கு மதுபரிமாறுவார்களென் நான் நினைக்கவில்லை' என்றேன்.

'இதோ நான் கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு கண்ணுடிக் கிண்ணங்களை அக்ளிக் கொண்டு மேசைக்குச் சென்றார்.

'நேரம் போய்விட்டது' என்றார் மதுச்சாலை உரிமையாளர்.

'நேரத்தைப் போக்குவதற்குத்தான் மது வேண்டும்' என்று சிரித்துக்கொண்டே கூறி முரு பெடமிற்றியல்.

மதுச்சாலை உரிமையாளர் சிரித்தார். 'நல்லது திருவாளர்

பெடமிற்றியல் அவர்களே, உங்களுக்கு மது வழங்குகின்றேன் ஆனால் நீங்களும் உங்கள் நன்பர்களும் விரைவிற் குடித்து விட்டு வேவிடும். நேரக் கடந்தபின் உங்களை யாராவது பார்த்தால் தொல்லை எனக்குத்தான். எனது மதுவிறியோக உத்தரவுப் பதிரைத்தை ரத்துச்செய்து விடுவார்கள்' என்றார்.

முழுந்தையொன்று வீரையாட்டுப் பொருட்களை அள்ளுவது போன்ற ஆர்வத்துடன் மதுக்கிள்ளைங்களை எடுத்துக் கூடாண்டு வந்தார். நாங்கள் முவரும் எழுந்து நின்று கூடல் நேராகவிருக்கும் நிலையில் பியரைத் தொண்டைக் குழிக்குட்செலுத்தினேம். டயான கதிரையில் அமர்ந்திருந்தான். அவள் பேற்றகொண்டு குடிக்கவில்லை. அவனுடைய கிண்ணத்தை மற்ற இருவரும் ஆளுக்குப் பாதியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

நாங்கள் விரைவில் வெளி பேறினேன். அந்த ஆர்மேனியன் எங்களுடன் உணவருந்து வரவில்லை. ஏதோவொரு கிரேக்க உணவுச்சாலைக்குச் செல்வதாகக் கூறினார்.

'பியருக்கு மேல் கறிசாப் பிட்டுப் பார்க்கவேண்டும். அது வன்றே உணவு' என்றார் பெடமிற்றியல்.

'அதுசரிதான் ஆனால் சோரே கறியோ சாப்பிட இன்கு இடமில்லையே' என்று கூறிக்கொண்டு கவலையுடன் வயிற்றைத் தடவினார். அந்நிலையில் ஆவரைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது.

'நஸபரே அடுத்தவாரம் உங்களைச் சந்திக்கிறோம்' என்று கூறி அவருக்கு விண்ணயளித்தார் பெடமிற்றியல்.

‘மணமே சுவையாகவிருக்கிறதே’ என்று கூறிக்கொண்டே உணவுச்சாலையுள் நுழைந்தான் தயான்.

‘உணவு மிகமிகச் சுவையாகவிருக்கும்’ என்றபடியே எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த மேசையைக் காட்டினார் டெமிற்றியஸ்.

மேசையில் உணவு தயாராயிருந்தது. பரிசாரர்கள் மூன்று கோப்பைகளை எடுத்துவிட்டார்கள். அதனை மேசையில் வைக்குமுன் சிறு துவாலையினால் அழுத்தித் துடைத்தான், அந்த வேண்டிய ரக கோப்பைகள் சூடாக இருந்தன.

‘இவற்றை இப்போதொடா தீர்கள் சிறிது ஆறட்டும் என்றுன்.

‘கறிவகைகள் இன்னும் சூடாகவிருக்குமே’ என்று கேட்டார் டெமிற்றியஸ்.

‘நான் அப்படிச் சொல்ல வில்லை. கோப்பைகளை வெந்தநிரில் அல்லைன் அதனால் அவை சூடாயிருக்கும். கறிகள் சூடாக இருக்கமாட்டா. பதிலாகச் சுவையில் உறைப்பு மிகுந்து காணப்படும். அதாவது மின்காய் சிறிது கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும்’ என்றார் பரிசாரகன்.

‘ஆஹா! அப்படியானால் கறிகள் மிக நன்றாயிருக்கும்’ என்றார் டெமிற்றியஸ்.

‘நீங்கள் சிறிது நேரத்துக்கு முன்பு வருவிர்களை எதிர்பார்த்தேன். அதனாற்றான் மதுக்காலை மூடுமுன்னரே உங்கள் உணவுகளை மேசையில் வைத்தேன். இப்போ அவையெல்லாம் ஆற்றிப்போயிருக்கும். கறியைச் சூடாகவும், உறைப்பாகவும் சாப்பிடவேண்டும். அப்போதான் அதன் உண்மையான

சுலவ தெரியும்’ என்றார் பரிசாரகன்.

‘உனது கூற்று எனக்கு உடன்பாடானதல்ல, சிலபோது கறி ஆழத்தான் வேண்டும். வாசனைத் திரவியங்கள் கறியில் செறிந்து பரவுவதற்குச் சிறிது நேரம் எடுக்கும் இந்தியக் குடியானவர்கள் கறியை அடுத்த நாட்டான் சுலவத்துச் சாப்பி டோர்கள். அவர்கள் பழங்கு சோந்றையும், பழங்கறியையும் கலந்து திரட்டிச் சிறு சிறு பந்துக்களாகக் கூடுதலாக உள்ளங்கையில் வைத்திருந்த சாப்பிடுவார்கள். ஆஹா, அதன் சுலவ அற்புத மானது’ என்றார் டெமிற்றியஸ்.

‘திருவாளர் டெமிற்றியஸ் அவர்களே அருகமையான கதையொன்றை எங்கே கேட்டார்கள். சிலபோது உங்கள் நஷ்பர்நாவலாசிரியர் மோகன் உங்களுக்குச் சொல்லியிருக்கலாம். எழுத்தாளர்கள் எப்படியான வர்களென்று உங்களுக்குத் தெரியுந்தானே. எதையும் மிகைப் படுத்திப் பார்ப்பவர்கள். எப்படியோ திருவாளர் டெமிற்றியஸ் பய்ப்பாபௌலஸ் அவர்களே நான் இந்தியக் குடியான வன்லை, நாமெலரு அரை பாரிஸ்டர், என்றான் பரிசாரகன்.

கோப்பை துடைக்கும் துவாலையைக் கையிற் போட்டுக் கொண்டு மரத்துப்பொலான சிறு அறையொன்றில் நுழைந்தான். அவன் டெமிற்றியஸ்டன் நடாத்திய உரையாடலைக் கேட்டு டயான சிறிது அசந்து விட்டான். டெமிற்றியஸ் அவருக்கு நிலமையை விளக்கினார்.

‘நீங்கள் நினைப்பதுபோல் அவர் ஒரு நிரந்தரப் பரிசாரகாலை’ சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஒரு மாணவனுக்கத் தான் இங்கு வந்தார். ஆரம்பகாலத்தில் நன்கு படித்து பரீட்

சையில் திறமையாகச் சித்திய டைந்தார். இடையில் ஏதோ நடந்துவிட்டது. தனது படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு வேறு துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். படிக்கும்போது அவருக்கு வரவேண்டிய பணம் தடைப்பட்டிருக்காம். எனவேதான் அவரை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. அவர் சட்டக்கல்லூரி முதலாம் பகுதியிற் திறமைச் சித்தி பெற்றவர். நன்கு படித்தவர். அதனாற்தான் தன்னிடையே அவர் கேளி செய்து கொண்டு அரை பாரிஸ்டர் என்றார்.

‘அவருடைய பேச்சிலிருந்து அவர் படித்தவரென்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது’ என்றுள்ள டயானு.

தாழ்ந்த குரவில் இவைகளை அந்தப் பரிசாரகள் கேட்டிருக்க மாட்டாரென்று டெமிற்றியல் எண்ணினார். ஆனால் அதனை உறுதியாகக் கூறமுடியாது. சில போது அவருக்குக் கேட்டுமிருக்கலாம் புதிய வாடிக்கையாளர்கள் வந்தபோது அவர்களைக் கவனிக்கச் சென்றவர் இவர்களை நோக்கிப் பணிவாகக் குனிந்தார் அவர்களுக்கு உணவு பரிமாறியபோது அவருடைய ஒவ்வொரு அசைவுகளையும் டயானு உண்ணிப்பாக அவதானித்தாள்.

‘உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?’ என்று முரடுத்

தனமாக அவர் அவர்களைக் கேட்டார்.

‘அவர் தயவுசெய்து, நன்றி போன்ற பணிவான சொற்களை ஒருபோதும் கையாளமாட்டார் இல்லையா?’ என்று டயானு டெமிற்றியசைக் கேட்டாள்.

‘ஷ்... ஷ்... ஷ்...’ பலமாகப் பேசாதேயென்று டெமிற்றிய சும், நானும் ஒருக்க அவளை எச்சரித்தோம். பின்னர் நான் டயானுவின் காதருகே குனிந்து ‘அவர் அந்த வார்த்தைகளைக் கையாளமாட்டார், பதிலாக வாடிக்கையாளர்கள் ‘தயவு செய்து, நன்றி’ போன்ற வார்த்தைகளால் அவரை உபசரிப்பார்கள்’ என்று மெதுவாகக் கூறினேன்.

‘ஓ! அப்படியா?’ என்று வியப்புற்றான் டயானு. காதளை வோடிய அவருடைய கண்கள் அலைபாய்ந்தன. பரிசாரகள் பொறுமையற்றுத் திரும்பும் போதுதான் என்னென்ன வேண்டுமென்று கூறினார்கள்: அவர்களுக்கு முதுகு காட்டிய படி நின்றுகொண்டு அவற்றைக் குறித்துக்கொண்டார்.

‘இப்படி நடந்து கொள்வதன்மூலம் அவர் தனது வாடிக்கையாளர்களை இழக்கப் போகின்றார்’ என்றான் டயானு.

‘ஷ்... ஷ்...’ என்று அவளை அடக்கினார் டெமிற்றியஸ்.

(தொடரும்)

பருத்தித்துறை படு, தங்கிந்தை, களனி, சிகிரியா, இசுருமுனி, இலக்சபான், மகாவலி, தியாலுமை, நமுனுகுலம், வளவை, உறுவன்வளி, சமன்லை, பாணிக்கம் — கொழும்புக்கும் காங்கே சந்துறைக்கும் தற்போது ஒடும் மசல் ரெயில் எஞ்சின் களுடைய பெயர்களை மேலே சொல்லப்பட்டனவு.

தகவல்: திலீபன்

முற்போக்கு அரசியலில்

25

முன்னணி த தலைவர்:

பெசில் பெரேரா

டாக்டர் விக்கிரமசிங்ஹா 1931-ல் ஸமுத்தின் முதலாவது ராஜ்ய சபைக்கு (ஸ்ரேட் கவன் சில) மொரவக தொகுதியின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு தேவீய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த காலகட்டத்தில் திருமதி சிறிமா பண்டாரநாயகி சென் பிறிஜன்ட்ஸ் கோன்வெட்டில் டயின்று கொண்டிருந்த 15 வயது மாணவி. பிட்டர் கெனமன் ஜனவியர் கேம்பிரிட்ஜ்காக ரோயல் கல்லூரில் படித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவன், ஸராஸ்லி திலைராட்டு தாதியின் ரங்கவிற் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தை! அதுமட்டுமல்ல இன்றைய தேவீய அரசுப் பேரவைப் பிரதிநிதிகளிற் பாதிப் பேர் அந்தேநம் காக்குங்கிமைக்கான 21 வயதை அடைந்திருக்கவில்லை. ஐந்து பூர் பத்து வயதிற்குப்பட்டவர்கள், ஒருவர் பிறந்தே இருக்கவில்லை.

ராஜ்ய சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது சோஷலிஸ வாதியான டாக்டர் விக்கிரமசிங்ஹா, அதுவரையும் சபையில் பூர்ணவா மற்றும் நிலப்பிரபுத்துவ குடும்பங்களின் ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளியிட்டார். ஸமுத்தின் சர்த்திரத்திலேயே முதற் தடவையாக

தாழ்ந்த, ஒடிக்கப்பட்ட மக்களின் குரல் இம் மன்னின் அரசியல் சபையில் ஒலித்தது. அது பின் நிகழும் சம்பவங்களுக்குக் கட்டியங்களிற்று.

ஐந்தாண்டுகளின் பின்னர் 1936-ல் ராஜ்ய சபைக்கு இரு கோவூலிஸ்வாதிகள் தெரிவு செய்யப் பட்டார். பதினேரு ஆண்டுகளின் பின்னர் 1947-ல் நடந்த பொதுத் தேர்தலில் அக்காலத்திலிருந்து வங்கா சம்சமாஜக் கட்சி, போஸ்ட்விக் வெளினிய கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளிலிருந்தும் இருபதுக்கும் குறையாதவர்கள் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் திற்கு வெற்றியீட்டினர். இவ்வாறுதான் 1970-ல் சிறப்புமிக்க வெற்றியீட்டப்பட்டு முதற் தடவையாக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், வ. ச. ச. கட்சிக்கும் இடங்கள் கிடும்வரை மக்கள் சக்தி திரட்டப்பட்டது.

முதலாவது ராஜ்ய சபையின் எதிர்க்கட்சியில் தனிமனிதாக வீற்றிருந்த டாக்டர் எஸ். ஏ. கருப் பல ‘பட்டப் பெயர்கள்’ குட்டப்பட்டன ‘ரஷ்ய ஜது குழல்’, ‘மாஸ்கோ விள் காஜெஷ்ட்’, ‘மொரவக்காட்டுஸ்ஸி’ என்பன அவற்றிற்

சில. அந்திய ஏகாதிபத்திய கையாட்களின் கெடுபிடிகளுக்குப் பழக்கப்பட்ட அவருக்கு அபிவெதான்றும் புதுமையாயிருக்கவில்லை. இந்தப் பட்டப் பெயர்களைப் பற்றிக் குறிப்பிடும் எ. ச. ச. க. 1935 டிசம்பரில் மருதாணை புனித ஜோரஸ்ஸ் கவலூரியில் ஏற்பாடு செய்த முதலாவது பொதுக் கூட்டத் தில் எ. ச. ச. க. தலைவராயிருந்தாக்டர் கொல்லிங் ஆர். டி. சில்வா ‘அவர்களின் (சர். பாரோன் ஜயதிலக, டி. எஸ். சேனஞ்சுயக்க) சுய திருப்பதியின் தடித்த தோல்களைக் குத்திக் கிழிக்கவல்ல ஈட்டியை முற்றில் கண்டுபிடித்தவர் சோஷவிச வாதியான டாக்டர் விக்கிரம சிங்காதான்’ எனப் பேசினார்.

முதலாவது ராஜ்ய சபையில் டாக்டர் எஸ். ஏ. என் பேச சைப்பற்றியதோர் அருமையான மீர்சனம் காலன்சென்ற எஸ். டினியூ. ஆர். டி. பண்டாரநாயகாவினால் கூறப்பட்டது. அவர் தெற்கிளிருந்து வந்த டாக்டரைப் பற்றி (எஸ். ஏ.) சபையில் பேசும்போது 1-1-1935-ல் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘மதிப்பிற்குரிய எனது நண்பரான மொரவக்க தொகுதி பிரதிநிதியின் பேச்சைக் கேட்கும் யாரும் இவரின் தலைக்குள் ஒரு வண்டு அல்லது பல வண்டுகள் புகுந்துள்ளதோ என ஜயரலாம். அவரைப் பற்றிச் சிறிது ஆழமாக அறிந்துள்ள எமக்கு அவர் ஒரு பொன் உள்ளம் படைத்தவரென்பது தெரியும். அவர் இங்கு சமர்ப்பித்துள்ள விபரங்களினின்றும் கொடிய மலேரியாவுக்கெதிராக அவராற் றியுள்ள பணிகளுக்காக நான் தனிப்பட்ட முறையில் அவரைப் பாராட்டுகிறேன்;’

நாங்கள் அதை மிகவும் பாராட்டுகிறோம் ஆனால் அவர் ‘சார்ஸ்ஸ் மன்னரின் தலை’ வாய்க்கைப்பெற்றவராயிருக்கிறார் ஒவ்வொரு தடவையும் பிரச்சி ணையின் சமூகப் பார்வை எனச் சொல்லப்படுவதை மிகச் சரியாகவே வெளியிடுகிறார். குடியேற்றக் கட்டுப்பாடு, மலேரியாக் கட்டுப்பாடு, வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடு என்ற எதுவாயிருந்தாலும் இந்தச் சமூகப் பிரச்சிணையை முன்னால் கொண்டோடு வந்து நிலைநிறுத்துபவர் அவரே—

‘ரோம் நகரில் மதிப்புள்ள ஒருவரினுந்தார். அவர் தமது ஒவ்வொரு பேச்சிலும் ‘கார் தேஜ் அழிக்கப்பட வேண்டும்’— ‘கார் தேஜ் அழிக்கப்பட வேண்டும்’ எனக் கூறிவந்தார். ஈற்றில் அவ்வபிலாகை நிறைவேறி கார்தேஜ் அழிக்கப்பட்டது. எனவே மதிப்புரிக்க மொரவக்க பிரதிநிதி மீண்டும் மீண்டும் சமூக மாற்றம்பற்றி வளியுறுத்துவரானால் அவருள்ளத்தி ஹள்ள அந்த அபிளாஷூக ளெல்லாம் ஒருதினம் நிறைவேறலாம் என்பதில் எனக்கு ஜய மில்லை’

இதுவேதான் கடந்த 40 ஆண்டுகளில் நடந்தேற்றியுள்ளது. இன்று நிறைவேற்றப்பட்டுள்ள அடிப்படைச் சம்பளம் தொழிலாளர் நட்ட ஈடு, மருத்துவ உதவிகள், சிறுவர் தொழில் ஒழிப்பு என்பனவற்றிற்காக வெல்லாம் முதன் முதல் முதலாவது ராஜ்ய சபையில் போராட்டம் நடத்தியவர் டாக்டர் எஸ். ஏ. ஆம்! ‘கார் தேஜ்’ அழிக்கப்பட்டுள்ளது.

பரிட்டில் ஏகாதிபத்தியவா திகஞ்சன் கூடிக் குலவும் ஜயதீவங்கா — சென்நாயக்கா கொள்கையையும், முதலாவித்துவ —

பிரபுத்துவ சமூக அமைப்பைக் கட்டிக்காக்கும் அவர்களின் செயல்களையும் டாக்டர் எஸ்.

ஏ. இடைவிடாமல் தோலுரித் துக்காட்டியதால் அவர்கள் பட்டப் பெயர் களை மட்டுமல்ல அனைவரின்றும் விரோதத்தையும் தேடிக்கொண்டார். எனவே அவர்கள் எல்லோருமே ஒன்றி ணைந்து பெரும் பிரயத்தனப் பட்டு 1936 பொதுத் தேர்தலில் அவரைத் தோற்கடித்தார்கள். அவர்களின் இந்த வள்ளும் 1947வரை இருந்ததென்னாம். ஏனெனவில் திரு. டி. எஸ். சேன நாயக்காவின் பிடிவாதத்தால் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தினின்றும் டாக்டர் விக்கிரமசிங்காவை தனதையும் வத்ராகப் புதிய சோல்பரி சட்டத்தில் (பகுதி 13 (3) F) ஒரு விசேட ஷர்த்து சேர்க்கப்பட்டது.

எவ்வாறுமினும் 1947 முறையில் நடந்ததோர் இடைத் தேர்தலில் 23,000 மேலதிக வாக்குகளைப் பெற்ற டாக்டர் எஸ். ஏ. இரண்டாவது ராஜ்ய சபையிலும் வீற்றிருந்தார். எனினும் சில மாதங்களே அவரால் பணிபுரியக்கூடியதாயிற்று. அது, யூ. என். பி பெரும் எக்காளத்துடன் சோல்பரி சட்டத்தைக் காத்துநின்ற காலகட்டமாகும். எனவே சபையில் அவர்களின் முன்னால் டாக்டர் எஸ். ஏ. ஒரு பிரேரணையை முன்வைத்தார் — அது, இத்தேசத்திலிருந்து பிரிட்டில் ஆயுதப்படைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், எமக்கான தோர் சொந்த அரசியல் சட்டத்தை யாத்துக் கொள்வதற்காக ஒரு சட்ட நிர்ணயசபை தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும், பிரிட்டனுடனுள்ள எமது உறவுகளைப் பற்றியும் தீர்மா

னிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திற்று.

1956-இருந்து கடந்த 20 ஆண்டுகளாக அதரஸ்ஸ் பிரதி நிதியாக அவர்கள்லாத தேர்தல் களிலும் வெற்றிவாகை குடிவருகிறார். நாடாளுமன்றத்தில் பலரும் நேசிக்கும் சிறந்ததோர் தலைவரும், நல்லதோர் பேச்சாளருமாவார் அவர் விவசாயம், பாசனம், நில அரிப்பு, காடுகளைப் புதிதாக வளர்த்தவு என்பனபற்றியெல்லாம் அதிகாரபூர்வமாகப் பேசவல்லவர் அவரே. இவற்றிற்கான ‘அதாரிடி’ அவர்தான் என்பதுடன் விவசாயிகளைப் பாதிக்கும் பிரச்சினையும், தேசத்தின் பொருளாதார முன்னிற்றத் திட்டங்களையும் பற்றியெல்லாம் பேசவதில் அவருக்கு நிகர் அவரே என்னாம்.

பேச்சாளர் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் தூண்களாகத் திகழ்ந்த இடதுசாரித் தலைவர்களான பிவிப் குணவர்தனை, ரொபட் துணவர்தனை, கொல்லின் ஆர். டி. சிஸ்வா, பீட்டர் கென்மன் போன்றேரின் கனல் திதறும் பொறி தெறிக்கும், குரூவளி முழுங்கும் தன்மை இவரிடமில்லை. இவர்தாமெடுத் துக்கொண்ட பொருளை அறிவுபூர்வமாக, அமைதியாக அனுக்கூடியவர். எனினும் தமது குறிப்புக்களைத் திரட்டி, கூர்மையாகத் தமது வாதத்தை முன்வைக்கத் தவறிவிடுவதன்காரணம் இவரின் பேச்சு மிக நீண்டு, சற்றிவளைந்து அமைவதோகும். எப்படியாயினும் நாடாளுமன்றத்தின் இருதரப் பின்னரும் இவரின் பேச்சுக்களை மிகுந்த மரியாதையுடனும், அவதானத்துடனும் சென்மெடுப்பர். ஏனெனவில் அவற்றில் நிறைய ஆதாரங்களும், நாடு

இன் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வழிவகைகளும் மண்டிக்கிடக்கும் அவை இன்று புறக்கணிக்கப்பட்டாலும் நாளை நிச்சயம் நிறைவேற்றப்படும்.

இந்த நல்ல டாக்டருக்கு எந்த நெருக்கடியான — பிரச்னைக்குரிய அசம்பாலிதமான விவாதங்களிலும் மிக நாகூக்காக பழுத்தில் ஊசி ஏற்றுவது கைவந்த கலையாகும். பாடசாலைகளை அரசாங்கம் கையேற்பதற்கான விவாதத்தின்போது மகாவலிகளை திசைதிருப்புத் திட்டத்தைப் பற்றி இவர் எப்படிக் குறிப்பிட்டார் என இதோ பாருங்கள்: முதலாவதாக, அந்த முற்போக்கான ‘பள்ளிக்கூட தேசியமய மசோதாவை’ எதிர்த்ததற்காகத் தமிழரசுவாதிகளுக்குச் சாட்டையிட கொடுத்தார். அடுத்து எல்லா முற்போக்குத் திட்டங்களையுமே எதிர்க்கின்ற தமிழரசுவாதிகள் படிப்போக்குவாதிகள் என்றார். தொடர்ந்து, அவர்கள் எதிர்த்த முற்போக்கான அரசங்களுள் மகாவலிகளைக்கையை வடக்கிற்கே திசைதிருப்புகின்ற சோலியத் நிபுணர்களால் நிறுவப்பட்ட திட்டமும் ஒன்றாகும் என்றார். அதன்பின் சபாநாயகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மகாவலி திசைதிருப்பும் திட்டத்தின் சில புள்ளிவிபரங்களையும் தந்தார்.

அவருக்குள்ள எத்தனையோபணிகளுக்கு மத்தியில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தேசத்தின் மூலை முடிக்குவரிலெல்லாம் பிரசித்தமானவர். நாடாளுமன்றப் பிரதிநிதி என்ற விதத்தில் அவர் மிக அக்கறையுடன் செயல்படுவராவார். கச்சீன முற்றிருந்தாலோ அன்றி அவர் நாடாளுமன்ற அமர்வுகளுக்குப் போகாமல் விடுவதென்பது மிக

மிக அழுரவமே. பிரசன்னமாலும் ஏனைய மிகப்பலர் செய்வதைப்போல நேரத்தைப் போக்குவதற்காக ஒரு புத்தகத்தையோ, சஞ்சிகையையேபடித்துக் கொண்டிருக்க டாட்டார், மாருக விவாதங்களைசிரத்தையுடன் செவிமடுப்பார். அப்போதல்லவா எம் எதிரிகளுக்குச் சாட்டையிட கொடுத்துவிடுத்தலாம்!

ஒருதடவை 1964-ல் திருமதி பண்டாரநாயகர் அரசாங்க காலத்தில் விவசாயகாணிச் சட்டத்தின் மீதான ஒரு திருத்த மசோதா விவாதத்தின்போது டி. என். பி. தலைவரான திரு. ஜே. ஆர். ஜயவர்தன குட்டை குழப்புவதற்காக, எல்லா வயற் காளிகளும் விளைவிப்போருக்கே கையளிக்கப்பட வேண்டும் என்றார். டாக்டர் விக்கிரமசிங்க குறுக்கிட்டு டி. என். பியும் அதே திட்டத்தைச் செயற்படுத்தவும், வெளி நாட்டினர்க்குச் சொந்தமான தேயிலை, றப்பர் தோட்டங்களைக்கையளித்து அவற்றைத் தொழிலாளர்களால் கூட்டுறவு முறையில் நிர்வகிக்கவுமான தோர் கொள்கைக்குச் சம்மதிக்குமா எனக் கேட்டார். திரு. ஜயவர்தன திக்குழக்காடிப் போய் பின்வாங்கிவிட்டார். சிறிது நேரமெடுத்து அவர்பதிலளித்தார்: ‘தேயிலை, றப்பர் தோட்டங்களைப் பற்றியது வேறு பிரச்னை, அது இவ்விடத்திற்குப் பொருந்தாது’

அந்தக் கபட அரசியல்வாதி அத்துடன் போய்விட்டார். ஆனால் டாக்டர் விக்கிரமசிங்க, அவரின் முகமூடியை மிக அற்புதமாகக் கிழித்த தெறிந்துவிட்டார்.

தமிழில்: மு. க.

இராணுவ தளங்கள்:

நடுநிலைமை இயக்கத்துக்கு இரு சவாஸ்

‘சாணக்கியன்’

தமது தேசிய எல்லைகளுக்கு அப்பாஸ் மேற்கத்தைய நாடு கள் இராணுவத் தளங்களை நிர்மாணித்தும் பேணியும் வருவதானது நடுநிலைமை நாடுகளின் கரிசனையை ஈர்த்து வருகும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. 1961-ல் பெல்கிரேட்டில் நடைபெற்ற முதலாவது நடுநிலைமை நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஏகாதி பத்திய நாடுகளின் இராணுவத் தளங்களைக் கலைப்பதானது உலகசமாதானத்துக்கு செய்யக் கூடிய முக்கிய பங்குப் பணியைக் கடமையும் என வளியுறுத்தினர். 1964-ல் கெய்ரோவில் நடைபெற்ற இரண்டாவது நடுநிலைமை நாடுகள் மகாநாட்டில் ஏகாதிபத்திய இராணுவத் தளங்களானவை இதர நாடுகளின் விமோசனத்தையும் கயேச்சையான வளர்ச்சியையும் தடைசெய்யும் பொருட்டு அந்நாடுகள் மீது நிர்ப்பந்தம் கொண்டு வருவதற்கான கருவிகள் எனக்கூறப்பட்டது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவத் தளங்களை நிர்மாணிப்பதற்கு மேற்கத்தைய நாடுகள் முயலுவதானது, புதிதாகச் சுயாதீனமாட்டந்த ஆசிய,

ஆபிரிக்க நாடுகளை பயமுறுத்துவதற்கும் அதைரியப்படுத்துவதற்குமான ஓர் எத்தனிப்பு எனவும் இம் மகாநாட்டில் வளியுறுத்தப்பட்டது.

முதலாவது நடுநிலைமை நாடுகள் மகாநாட்டில் இராணுவத் தளங்கள் பற்றி அச்சமீழுப்பப் பட்டதற்குப் பலகாரணங்கள் இருந்தன கலோனியல் அடிமை முறை நிலவியகாலகட்டத்தின் போது, இந்நாடுகள் பெற்ற கசப்புமிக்க அனுபவமானது, தமது நாடுகளைச் சூழ இராணுவத் தளங்கள் இருப்பது தமது பந்தோபஸ்து, சுயாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எந்த நேரத்திலும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது என நடுநிலைமை நாடுகளைச் சிந்திக்கவேத்தது.

நடுநிலைமை இயக்கத்தின் மதிப்பு, சர்வதேச விவகாரங்களில் இதனது செல்வாக்கும் வலுவும் வளர்ந்தோங்கியமை நடுநிலைமை இயக்கத்தின் அந்தஸ்து, சர்வதேச விவகாரங்களின் இதன் செல்வாக்கினதும் சக்தியினதும் வளர்ச்சி ஆகியன இராணுவத் தளங்கள் கலைக்கப்

பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் பகிரங்கமாகவே முன் வருவதனைத் தடுத்து விட்டன. நடுநிலைமை நாடுகளினது முதலாவது மகாநாட்டில் விடுக்கப் பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க ஜனதீபதி கென்னடி எழுதிய கடிதமொன்றில், உலக நிலை ரத்தைச் சீர்ப்படுத்துவது தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளிலும் அமெரிக்கா நடுநிலைமைநாடுகளுடன் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார் இதர மேற்கத்தைய நாடுகளின் தலைவர்களும் இதே மாதிரியான அறிக்கைகளை விடுத்திருந்தனர். ஆனால் விஷயங்கள் இவற்றுக்கு மாருணவீதத்தில் நடைபெற்றன.

1964 நவம்பரில் மாஸ்டா விலிருந்து பிரிட்டிஷ் தளங்கள் கொங்கோ தேசபக்த சுக்திகளுக்கு எதிராகப் போராடச் சென்ற பெல்ஜிய பாரா கருப்புக்களை பரிமாறும் சேந்திரமாகப் பயன்படுத்தப்பட்டன.

1967 ஜூனில் அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் ஆக்கிரமிப்பினை மேற்கொண்ட வேலையில், அல்மாரு (எதியோப்பியா) வுக்கு அன்மையிலுள்ள அமெரிக்க எலத்திரோனிக் தகவல் தொடர்பு இராணுவத் தளம் யுத்த நடவடிக்கைகளை உரிய தருணத்தில் மேற்கொள்ளுவதற்கு இஸ்ரேலிய தலைமைப்பீடத்துக்கு உதவியது.

1973 அக்டோபரில் அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிப்பினை மேற்கொண்ட வேலையிலும் சைப்பிரஸிலுள்ள அந்நிய இராணுவத் தளங்கள் இஸ்ரேலினால் பயன்படுத்தப்பட்டன. செய்மதிகள், உளவு விமானங்கள் முதலான

வற்றின் வாயினால் மேற்கத்தைய நாடுகளின் உளவு ஏஜன்ஸிகளால் அரசு நாடுகளினது இராணுவங்களின் நடவடிக்கைகள் பற்றிச் சேகரிக்கப்பட்ட தகவல்களை பெட்டல் அவிவுவுக்கு அனுப்புவதற்கு மேற்படி தளங்கள் பயன்படுத்தப்பட்டன.

தாய்லாந்து அரசாங்கத்தினது விருப்பத்துக்கு மாருணவிதத்தில் தாய்லாந்தின் உதோபாவோ பிரதேசத்தில் அமைந்திருந்த அமெரிக்கத் தளமொன்று, 1975 நடுப்பகுதியில், மாயாகுவேஸ் சரக்குக் கப்பல் நிகழ்ச்சி தொடர்பாக கம்போடி யாவுக்கெதிராக ஆத்திரமுட்டல் நடவடிக்கையான றினை மேற்கொள்ளுவதற்கு அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனுன தாய்லாந்தின் இராணுவ ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் புனராய்வு செய்து கொள்ள தான்திமானித்துள்ளதாக தாய்லாந்து அரசு அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ள ஆட்சேபக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்த சமுத்திரத்திலுள்ள தியாகோ கார்வியா தீவிலுள்ள தனது யுத்த தளத்தை அமெரிக்க வில்தரிப்பதும்நடுநிலைமை நாடுகளுக்கு ஒரு சவாலாக இருக்கின்றது. இது இந்து, பணிபிக் சமுத்திர பிராந்தியங்களிலுள்ள நாடுகளின் பந்தோபஸ்துக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவுள்ளது.

நடுநிலைமை நாடுகள் உட்பட வளரும் நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக தமது பிராந்தியங்களுக்கு வெளி யேற்றுள்ள இராணுவத் தளங்களை

மேற்கத்தை நாடுகள் பயணப் பெற்றுவதானது, தமது தேசிய நலன்களைப் பேணிப் பாதுகாப் பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வளரும் நாடுகளை நிர்ப்பதற்கிட்டுள்ளது. பல நடுநிலைமை நாடுகளின் நலன்களைச் சம்பந்தப்படுத்தும் ஒரு மீமாசமான சர்வதேச நெருக்கடி ஏகாதிபத்திய நாடுகளினது இராணுவ அதிகுரத் தனங்களால் ஏற்படும் அபாயம் நிலவுகின்ற ஆசியாக் கண்டத் தில், இப் பிரச்சினை மிகவும் முனைப்பானதாகவுள்ளது. 1975 ஆகஸ்டில் மீமானில் நடைபெற்ற நடுநிலைமை நாடுகளினது அயல்துறை அமைச்சர்களின் மகாநாடு, தென்னிசியாவில் தமது இராணுவ இருக்கையை தொடர்ந்து பேணுவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் பிடிவாதமான முறையில் முயற்சிப்பது குறித்து கவலை தெரிவித்திருந்தது.

ஆசியாவிலும், இதர கண்டங்களிலும் ஏகாதிபத்திய நாடுகளின் இராணுவ நடமாட்டத் துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடுநிலைமை நாடுகள் கொண்டுள்ளன விழைவானது நாடுகளின் பந்தோபஸ்து, நிலையான சமாதானம் ஆசியவற்றின் பாலான இந் நாடுகளின் கரிசனையின் விளைவால் உருவானதாகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தை ஏகாதிபத்திய யுத்தத்தை நடைபெற்ற சமாதான பிராந்தியமாக மாற்ற வேண்டுமென்ற பல நடுநிலைமை நாடுகளின் விழைவினை சோவியத் யூனியன் நலவிளைப்பத்துடன் புரிந்து கொண்டுள்ளது. அன்றையில் நடைபெற்ற சோவியத் கம்யூனிஸ்ட்கட்சியின் 25-வது தேசிய மகாநாட்டில் உரை நிகழ்த்து

கையில் எல். ஐ. பிரெஷ்னேவ் கூறியதாவது, 'சோவியத் யூனியனைப் பொறுத்தளவில், இந்துசமுத்திரத்தில் இராணுவ தளத்தினை நிர்மாணிக்கும் உத்தேசம் எமக்கு எப்போதும் இருந்தது மில்லை; இப்போதும் இல்லை. அமெரிக்காவும் இதே நிலைபாட்டினை எடுத்துக்கொள்ள வேண்டுமென நாம் கோருகின்றோம்' பிரெஷ்னேவின் இக் கூற்று நடுநிலைமை நாடுகளில் நல் வரவேற்றி சிலைப் பெற்றுள்ளது. உதாரணமாக, இலங்கைக் குடியரசின் உதவி பாதுகாப்பு அமைச்சரும், உதவி அயல்துறை அமைச்சருமான வகுக்கும் ஜெயக்கொடி இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் முன்வைக்கப்பட்ட இந்து சமுத்திரத்தைச் சமாதான பிராந்தியமாக்கும் கருத்தினைதார்த்தமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு எல். ஐ. பிரெஷ்னேவின் பேச்சு தூணை செய்யும் என்று கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெறவுள்ள தமது ஐந்தாவது மகாநாட்டிற்கு நடுநிலைமை நாடுகள் தயாராகின்றன. ஏகாதிபத்திய இராணுவத் தளங்களைக் கலைக்கப்படும் பிரச்சினை மகாநாட்டுக்கான நகல் நிகழ்ச்சி நிரவில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தையெதொரு அதிகார பூர்வமான சர்வதேச மகாநாட்டில் இப் பிரச்சினை ஆராய்ப்பாவது, இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் நடுநிலைமைச் சக்திகளின் ஐக்கியம் மேலும் உறுதி பெறவகை செய்யும் என உறுதியாக நம்பலாம். *

கொழும்பில் நடந்த புதுமையான இலக்கியச் சந்திப்பு

முருகபூபதி

இல மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் 'மல்லிகை திக்குவல்லை சிறப்பிதழ்' அறிமுக ஆய்வு ரங்கு நடந்தது. அதன் பின்னர் மல்லிகை தொடர் மாக அதே மண்டபத்தில் கூடந்த 2-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நம்மிக்கு 'மல்லிகைப் பந்தல்' இலக்கியச் சந்திப்பு நன்பர் சபா. ஜெராசா தலைமையில் நடைபெற்றது.

வழக்கமான கூட்டமாக இது நடைபெற்றுமல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் மல்லிகை ஆசிரியர் பொயினிக் ஜீவாவின் பேச்சும்; அதையொட்டிய கேள்விகளும், பதில்களுமாக இலக்கியக் கலந்துரையாடலாக — அதிலும் 'மாழுல்' கலந்துரையாடலாக இல்லாமல் புதிய கோணத்தில் சுவையான கேள்வி பதில்களுடன் நடைபெற்றது.

இந்தகைய இலக்கியச் சந்திப்புகள் தலைநகரில் பிகவும் குறைந்து வரும் வேலையில் கொழும்பு கலை இலக்கிய நன்பர் கழகம் மீண்டும் புத்துயிர் பெற்று செயல்பட்டு வருவதையும் இச்சந்தரப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

கொழும்பில் இலக்கியக் கூட்டங்கள் நூல் அறிமுக

நிகழ்ச்சிகள் நடத்துவதாயின் சுமார் ஐம்பது ரூபாய்க்கு மேல் பணம் விரயமாவதை தவிர்க்க முடியாத நிலை இருப்பது யாவரும் அறிந்த விசயம்! இந்திலையில் வெள்ளவத்தை உருட்திரா மாவத்தையிலுள்ள கொழும்பு தமிழ்ச்சங்கத்தினர் தமது மண்டபத்தை, மாதத்தில் ஒருநாள், அதுவும் விடுமுறை நாளில் இலக்கியக் கூட்டங்களுக்காக இலவசமாக, வாடகை எதுவுமின்றி வழங்க முன்வந்துள்ள செய்தியை அச்சங்கத்துடன் தொடர்புள்ள நன்பர் சபா. ஜெராசாவின் மூலம் நாம் அறியும்போது மிக்க மிகிழ்ச்சியாய் இருக்கிறது.

ஸமத்து இலக்கிய உலகில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் இலக்கிய விழிப்புணர்ச்சியின் போது இத்தகைய மகிழ்ச்சியான செய்திகள் எழுத்தாள் நன்பர்களுக்கு உற்சாகமுட்டும் என்பதையும் நம்பலாம்!

அவ்வாறு உற்சாகமுட்டும் விதத்திலும், புதிய தகவல்களை அறிந்துகொள்ளக் கூடியதாக வும் கடந்த 2-ம் திகதி நடந்த இலக்கியச் சந்திப்பைக் குறிப்பிடலாம். நன்பர் சபா. ஜெராசா தமது தலைமையுரையில், 'ஸமத்தில் நீண்ட நெடுங்காலமாய் வெளிவந்த ஸமகேசரி,

டைம்ஸ் ஒப் சிலோன் போன்ற பத்திரிகைகள் மக்கள் ஆதரவு இன்றி மரணித்துவிட்டதை அறிந்துள்ள நமக்கு சிறிய இலக்கிய சஞ்சிகை தொன்றுதலும் திடீர் மரணங்களும் புதுமையானதல்ல! பெரும் மூலதனம் உள்ள நிறுவனங்களுக்கே தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியாத சிரமங்கள் ஏற்படும்போது — இலட்சியங்களையும், கொள்கைகளையும் மட்டும் மூலதனமாகக் கொண்டு வெளிவந்த சிறு இலக்கிய சஞ்சிகைகளை எப்படித் தொடர்ந்து நடத்துவது? என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் நாட்டில் மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி போன்ற சஞ்சிகைகள் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி நண்பர்களுக்குத் தெரியும். அதே போன்று எழுத்தில் சுமார் பதினேரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ‘மல்லிகை’ எழுத்து இலக்கிய உலகில் ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றியும் நாமறிவோம். தரமான பல எழுத்தாளர்களையும், வாசகர்களையும் உருவாக்கியதோடு சருத்துப் போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்துகொண்டிருக்கிறது. சில சமயங்களில் மல்லிகையின் வோட்டபாட்டுக்கும், அதன் ஆசிரியரது கொள்கைக்கும் முரணைன படைப்புகள் கூட, வெளிவந்துள்ளன’ என்று குறிப்பிட்டார்.

மல்லிகை ஆசிரியர் ‘மல்லிகையில் 12 வருடால அனுபவங்கள்’ என்ற தலைப்பில் சுமார் ஒன்றரை மணிநேரம் உணர்வு பூர்வமாக தமக்கே உரித்தான தனித்துவமான நடையில் உரையாற்றினார். அவரது ‘ஆத்மக்குரல்’ ஒலித்த அப்பேச்சில் நகைச் சுவையும் நவரசமும் இழையோடின! மல்லிகையோடு அவரது உறவு, இலக்கிய உல-

கில் அவரது ஈடுபாடு, பொதுவாழ்க்கை என்பனபற்றிய விளக்கவரையாக அப்பேச்சு அமைந்திருந்தது.

தினசரி சுமார் 20 அல்லது 25 ரூபாய்க்கு உழைக்கக் கூடிய திறமையான உழைப்பினைத் துறந்துவிட்டு எதுவித வாழ்வுப் பாதுகாப்புமற்ற இவ்விலக்கியத் துறைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு மல்லிகை சஞ்சிகையை ஆரம்பித்த விதமும் அதில் தாம் பெற்ற அனுபவங்களையும் வளர்ச்சிப் படியில் இன்றைய நிலையையும் எடுத்துக் கூறினார். அவர் காதலைப்பற்றிக் கூறிய பொழுது நண்பர்கள் மத்தியில் புனரையோடு கூடிய சலசலப்பு ஏற்பட்டது. அதையொட்டி கேள்விகளும் பிறந்தன.

நண்பர்கள் நூல்மானும், சாந்தனும் அக் கேள்விகளில் முந்திக்கொண்டார்கள்! ஜீவாவின் பேச்சால் சிலருக்குக் கண்ணிலும் கசிவு ஏற்பட்டது தவிர்க்கமுடியாததானிவிட்டது.

வித்தியாபதி கைஷ்மண் ஜயர் பேசுப்போது இன்றைய எழுத்தாளர்கள் தமது உரைநடையில் கவனிக்க வேண்டிய சொற்களைப்பற்றி விளக்கினார். உதாரணமாக: ‘கூட்டம் தடத்தினார்கள்’ என்று கூறுவதை ‘கூட்டம் நடாத்தினார்கள்’ என்று கூறுவது பொருத்தமற்றது. ‘நடாத்தினார்கள்’ என்று கூறி ஏன் சிரமப்பட வேண்டும்! ‘தலைமையில் நடந்தது’ என்று சொல் வதை விடுத்து ‘தலைமையின் கீழ் நடந்தது என்று ஏன் நீட்டிக்கொள்ள வேண்டும்? கூடிய வரைக்குப் பொதும்போது எளிய முறையில் இலக்கியத்தும் தமிழில் எழுதப்படுகிக்கொள்ள வேண்டும் என்று விளக்கினார்.

இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ளத் தவறியவர்கள் உள்ளையிலேயே துரதிர்ஷ்டசாலிகளே!





தூண்டில்.....



★ டில்லி விமர்சகர் வெங்கட் சாமிநாதனைப் பற்றி உங்களுது அபிப்பிராயம் என்ன?

பதுணை. ம. சிங்காரவேஸன்

ஆழமான விமர்சகர் என இவரைச் சிலர் இன்று நம்புகின்றனர். அடிப்படையிலேயே இவர் ஒரு ‘அனரி கொம்யூனிஸ்ட்’ ‘மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என இவர் நமது கைலாசபதிக்கு அஃப் பத்திரிகையில் பதிலெழுதியிருந்தார். அதைப் படித்ததின் பின்னர் இவர் மீது எனக்கு நல்லபிப்பிராயமே இருப்பதில்லை. காரணம் வெறும் மாக்ஸியத் துவேசமே இவரது குறிக்கோள். இந்த வெ. சா. பிரதானமாக விஷயதானம் செய்யும் டில்லிப் பத்திரிகை ‘தாட்’. இந்தப் பத்திரிகைக்கு சிறையின் உதவி கிடைத்திருக்கின்றது என்பது மாஜி சிறை ஒற்றங் ஜான்ஸ்மித் தின் புத்தகத்தில் புதிய செய்தி. வெ. சா. வின் நண்பர்களாக நடிக்கும் ஒரு சிலர் நம்மிடையேயும் உண்டு. குருவைப் பார்த்தால் சிங்யர்களைப் பற்றி நாம்

ஒரு முடிவுக்கே வந்து விடலாமல்லவா?

★ எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடைபெற இருக்கும் கூட்டுச்சேரா நாடுகளின் மாநாடு பற்றிய உங்களுது அபிப்பிராயம் என்ன? கல்முனை.

இ. வா. ராப்கா

சர்வதேச மட்டத்தில் நமது நாட்டின் பெருமை புதிய தகுதி யடையும். மிகப் பாரிய மாநாடு இது. பல பிற்போக்குச் சக்திகள் இதற்குக் குந்தகம் செய்ய முனையலாம். நாமும் நாடும் விழிப்பாக இருக்க வேண்டும். விடுதலை அடைந்து வரும் நாடுகளின் புதிய குரல் இம் மாநாட்டில் எதிரொலிக்கும். ஏகாதிபதி திய சக்திகளைப் பாதிக்கக் கூடிய பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும். எனவே சரித்திர முக்கியத்துவம் பொருந்திய மாநாடு வெற்றி பெற நாம் அளைத்தையும் செய்ய வேண்டும். வரும் ஜுலை மலைகை மாநாட்டின் விசேஷ சுற்றிப்பிதழாக மலரும் என்பதை

முன் கூட்டியே சொல்லி வைக்கின்றோம்.

★ 76 ஐனவரி இதழில் வெளியான திரு. கெலாசபதி எழுதிய கட்டுரையில் 'தமிழ் நாட்டுச் சஞ்சிகை உலகின் உள்விவகாரங்கள்' எனக் குறிப்பிட்டிருந்ததை அம்பவப்படுத்தச் சொல்வீர்களா?

திருநெல்வேலி. த. கந்தையா

அது கட்டுரையாளரின் சொந்த அபிப்பிராயத்தைச் சேர்ந்தது; நாம் வற்புறுத்த முடியாது. இது தவிர, இப்படியான சில்லறைத்தனமான உள்வகாரங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இலக்கிய ரீதியாக நமக்குப் புறம்பானது எனக் கருதுகின்றபடியால் அந்த உள்விவகாரங்களாகவே இருக்கட்டும். நமக்கேன் அந்த வம்பில் பங்கு?

★ ஒரு தரமான இலக்கிய நாவலோ சிறுக்கைத்தொகுப்போ வெளியீட்டு விழாக்களிலும் பார்க்க ஆன்மீக—சமய புத்தக வெளியீட்டு விழாக்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றதே, அதன் மர்மம் என்ன?

கொழும்பு - 13. சௌவி. ஸீலா

செய்கின்ற பாவத்தை — மோசடியை — அயோக்கியத்தை நீத்தை மறைக்க இது ஒரு தெயாக அமையலாம். அல்லது ஐந்தோ பத்தோ நூரே கொடுத்துப் புத்தகம் வாங்கித் தமது செய்கைக்குப் பிராயச் சித்தம் தேடிக்கொள்ள இது ஒரு குறுக்கு வழியாக இருக்கலாம். அல்லது நமது நாட்டின் இலக்கிய ஆரவமே இத்தகையதுதான் என நம்மைப் போன்றவர்கள் கணிப்பீடு செய்ய இது உதவலாம். ஒட்டு மொத்தமாக யோசித்துப்

பார்த்தால் இது நல்ல இலக்கிய வளர்ச்சிக்கு அறிகுறியல்ல.

★ நயினுதீவில் நடந்த கலை விழாவிற்கு வந்திர்களே. அந்த விழா பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

நயினுதீவு. வி. தர்யலிங்கம்

14 ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து கலை விழாவை நடத்துவதென்பது மிகப் பெரிய சாதனை. இதற்காக நயினுதீவு மக்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும். இவ் விழாக்களின் குத்திரதாரியான சந்திரன் என்னும் இளைஞருக்கு அந்த ஊரில் ஒரு கெளரவமான மதி பு உள்ளதையும் அவதானித்தேன். இப்படியான சந்திரனையும் அவர்போன்ற இளைஞர்களையும் போற்றிப் பாதுகாத்துக் கெளரவிப்பதே அந்த ஊரின் தனிச் சிறப்பென்று நான் கருதுகின்றேன்.

★ இந்த அரசாங்கத்திலும் சோஷவிசக் கருத்துக்களி னும் சிறிதும் நம்பிக்கையில்லாத பலர் அரசின் ஆக்கரமான திட்டங்களை அமுல் படுத்தும் குழுக்களில் முதலிடம் வகிக்கின்றனரே எப்படி?

அச்செழு. சி. வி. தம்பையா

கறையான் புற்றெடுக்கக் கட்டுவிரியன் குடிகொண்ட சங்கதிதான். இந்தச் சனிக் கூட்டம் எப்படியோ உள்ளுழைந்து விடுகின்றது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படியான நாச சக்திகளை உடனடி ஸீலில் வீட்டுக்கனுப்பி வைக்கும் பெருமை இந்தியப் பிரதமரைத் தற்போது சாரும். நமது நாட்டிலும் அத்தியாவசியம் இந்திரா ஜனிசகல் ஏற்படவேண்டும். அப்போதுதான் இந்தக் கட்டுவிரியன்களின் கொட்டம் அடக்கப்படும்!

வினாக்கள் விடைகள் மற்றும் தொழில்கள்

- * சுத்தமான்
- * சுகுதமான்
- * சௌ உணவு வகைக்கும்
- * மதிய போசனத்தீர்த்தும்

யாழ் நகரில்

தன்னிகரற்ற சூலை கிளை

ஸ்ரீ தாமோதர விலாஸ்

தொலைபேசி : 7065

239, கே. கே. எஸ், விதி,

யாழ்ப்பாணம்

கூடுமான விவரங்கள் மற்றும் தொழில்கள்

சமுத்தின் பிரபல சுற்றுமதி

பிரபல சுற்றுமதி - 2065 - நாலை கிழக்குமதியாளர்கள்

வட்டமான விவரங்கள்

எம்முடன் தொழில்கள்

எந்தோத்திறம்

தெய்திபு கொள்ளலாம்.

உங்கள்

வினைபொருட்கள்

விறப்பன செய்து

கொடுப்பதில்

உங்களுடன்னாத்துழுமக்கல்

காத்திருக்கிறோம்

★

‘நந்தம் ஸ்ரோஸ்’

2065 - 11.00 AM

8.00 PM

தொலைபேசி : 20693 கிழக்குமதி

தந்தின் யானி - 11.00 AM

★ உள்ளநாட்டு

வினைபொருட்கள்

உழைத்த கமிஷன்

வியாபாரிகள்

11.00 AM - 11.00 PM

64, நாலாம் குறுக்குத்தெரு,

கொழும்பு 11.



FOR SALE

PASSION FRUIT CORDIAL

Hygienically manufactured & supplied on the basis of

**FIRST ORDERED
FIRST SERVED**

Order Your Requirements NOW and
Avoid DISAPPOINTMENT !!

Minimum Order — 250 Bottles (26 ozs)
FOR SPECIAL DISCOUNT

MURUGAN INDUSTRIES LIMITED

53 Keyzer Street COLOMBO 11 — Tel. { 28765
15 Baillie Street COLOMBO 1 — Tel. 25198
6 Main Street JAFFNA — Tel. 20255
6 Main Street JAFFNA — Tel. 7605

Telegrams: JAFRUIT - JAFFNA.

234 A, மேல்வெந்தை நீண், அழகமான குவரிசை உட்பொதுப் பூஷ்டியெல்லாம் போன்ற ஜூஸ் மின்சார மாலை மற்றும் மாலை மின்சார மாலை தீங்கள் மற்றும் மின்சார மாலை தீங்கள், கிளி எஞ் மாலை மின்சார மாலை தீங்கள் மற்றும் மின்சார மாலை தீங்கள்.